


தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

'தமிழர் தகவல்' மாமாங்க மலரைப் புரட்டிப் பார்ப்பதற்குள்ளாகவே மார்ச் மாத இதழ் உங்கள் கைகளுக்கு வந்து விட்டது. 154 பக்கங்களில் மாமாங்க மலர் விரிந்தது. இந்த இதழில் மாமாங்க விழாவின் காட்சிகளாக சுமார் அறுபது ஒளிப்படங்கள் இடம்பெறுகின்றன. இதனால், இந்த இதழின் ஏழு பக்கங்கள் விழாப் பதிவுகளுக்கு உரியவையாகி விட்டது. மாமாங்க மலரை வியந்தும் புகழ்ந்தும் மகிழ்ச்சி தெரிவித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!



13 வது ஆண்டில்
th Year

Growing
with the
Community
ESTD-1991

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி
a monthly information digest

'தமிழர் தகவல்' மாமாங்க விழாவில் விருந்தும் பெற்றும் பதக்கமும் மாணவமணிகள்





ISSN 1206-0585

Established
February 1991P.O. Box -3, Station 'F'
Toronto, ON. M4Y 2L4Phone: (416) 920-9250
Fax: (416) 921-6576email:
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Thamil
Information Centre
(ETHIC) of TorontoPublished by
Ahilan Associates
&
Thamil Information
Research Unit (THIRU)Editor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruSenior Assistant Editor
Vijay AnanthAssistant Editors
Anton Kanagasooriyar
Sasi PathmanathanGeneral Manager
S.T. SingamPublic Relation
P. SivasubramaniamPon. Sivakumaran
N. Kumaradasan
N.Vimalanathan
T. Thevendran
S. J. SothyTechnical Support
Haran Graph &
Thamil CreatorsTypesetting
Layout & Design
Ahilan AssociatesPrinters
Ahilan Associates
(416) 920-9250PUBLISHED MONTHLY
4000 Copies

ஆசிரியரிடமிருந்து FROM THE EDITOR

உலகில் மனிதர்கள் வாழுவதற்குச் சிறந்த நாடாகக் கனடா தொடர்ந்து தெரிவாகி வருவதையிட்டுப் பெருமையடையாத கனடியர்கள் இருக்க முடியாது.

இருநூறுக்குமதிக்கமான மொழிகளைப் பேசுகின்ற சுமார் நூற்றியறுபது இன மக்கள் இந்த நாட்டில் வாழுகின்றனர். பல்கலாசார வாழ்வுக்குக் கனடாவை விட வேறெதையும் உதாரணமாகக் கூறமுடியாது.

உலக அகதிகளை உவந்து ஏற்கின்ற அபாரமான பணிக்காக ஐக்கிய நாடுகள் சபையின் 'நான்ஸன்' பதக்கம் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் கனடாவுக்கு வழங்கப்பெற்றது.

கனடிய மக்களினதும் அரசாங்கங்களினதும் தாராள மனப்பான்மைக்கு எத்தனை பதக்கங்கள் வழங்கினாலும் அது போதாது என்றே கூறலாம்.

கனடாவை ஒரு 'உலகக் கிராமம்' (Global Village) என்று சுருக்கமாக அழைப்பர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள வான்சுவரில் ஹொங்கொக் மக்கள் செறிந்து செழிப்பாக வாழ்வதால், அந்த நகரத்தின் பெயர் 'ஹொங்குவர்' என்று மாறலாமென்று கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று அண்மையில் கட்டுரை வரைந்திருந்தது. இது ஒரு மசறிக அபாய எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.

கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்ராறியோவின் தலைநகரான ரொறன்ரோவில் பெரும்பான்மையின மக்கள் சிறுபான்மையினராகப் போகின்றனர் என்று இவ்வருட முற்பகுதியில் பல ஊடகங்கள் ஆருடம் கூறிவந்தன.

கடந்த காலங்களின் குடிசன வளர்ச்சி விகிதத்தையும், வருடாவருடம் கனடாவுக்குள் குடியேறும் புதிய குடிவரவாளர்களின் நாற்பது வீதத்துக்கும் அதிகமானவர்கள் ரொறன்ரோவில் குடியேறும் அதிகரிப்பையும் அடிப்படையாக வைத்து இந்த மதிப்பீடு கணிக்கப்பட்டது.

இரு வருடங்களுக்கு முன்னதாக கனடாவின் குடிசன மதிப்பீடு நடத்தப்பெற்றது. படிப்படியாகப் பல தரவுகளும், புள்ளி விபரங்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இனம், மொழி ஆகியவற்றின் மாகாண, நகர ரீதியான குடிசனத் தொகைப் பட்டியல் முதன் முறையாக வெளியாகியுள்ளது. வீட்டு மொழியாகப் பேசும் பயன்படும் மொழியை ஆதாரமாக வைத்துப் புள்ளி விபரங்கள் வெளிவந்துள்ளன.

ரொறன்ரோ நகரில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினராகி விட்டதாக (ஐம்பத்தியொரு வீதத்தைத் தாண்டி விட்டனர்) உத்தியோகப்பற்றற்ற தகவலொன்று தெரிவிக்கின்றது.

ரொறன்ரோ நகர சபையின் அறிக்கையொன்று, இந்த நகரத்தில் பேசப்படும் சிறுபான்மையின மக்களின் அல்லது வெளிநாட்டவர்களின் மொழிகளில் தமிழ் நான்காவது இடத்தினை வகிப்பதாகத் தெரிவிக்கின்றது. வழமை போன்று சீன தேசத்தவர்களே இங்கு அதிகமாகவிருப்பதால் அவர்களின் மொழிகளே முதலிடத்தில் நிற்கின்றன.

2008 ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு சீனாவின் பீஜிங் நகரமும், எங்களின் ரொறன்ரோவும் போட்டியிட்ட வேளையில், இங்கு வாழுகின்ற சீன மக்கள் இருவகை உணர்ச்சிகளுக்குட்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

பிறந்த நாட்டுக்கு விசுவாசமா? வாழும் நாட்டுக்கு மதிப்பா? தங்கள் தாயகத்தை மறவாத அவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை இறுதியில் அறிய முடிந்தது.

உணவு, கலை, கலாசாரம், பேச்சு மொழி ஆகியவைகளில் மட்டுமன்றி தங்கள் தாய் மொழிக்கு அவர்கள் வழங்கும் உயரிடத்தை திசைநாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

இந்த மண்ணில் அவர்கள் குடியேறி நூறாண்டுகளைப் பூர்த்தி செய்து விட்டனர். அவர்களின் இன்றைய தலைமுறையினர், குழந்தைகள் கூட வீதியிலும் பஸ்களிலும் ரயில்களிலும் ஒருவரையொருவர் சந்திக்கையில் தங்கள் தாய்மொழியில் சம்பாவிப்பதைப் பார்க்கையில் மனம் பூரிக்கின்றது.

ஆனால், பல தமிழ்ப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு 'ஆங்கிலம் மட்டுமே தெரியும்' என்றும், 'எனது பிள்ளைக்குத் தமிழ் தெரியாது' என்று சொல்வதிலும் பெருமையடைவது ஏன்?

ஏதோ ஒரு வித மாற்றாந்தாய் மனப்பான்மை இங்கே வளர்ச்சி பெற்று வருகின்றதா?

இந்த நிலை தொடருமானால், கனடாவில் சிறுபான்மையினர் எத்தனை வீதம்தான் அதிகரித்தாலும், சிலவேளை பெரும்பான்மை ஆகினாலும்கூட, பெரும்பான்மையாகும் சிறுபான்மையினருள், நாம் முகமிழந்த மனிதராகலாம் என்பதை ஒரு எச்சரிக்கையாகவே இங்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

ஸ்தாபிதம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station 'F'
Toronto, ON. M4Y 2L4போன் : (416) 920-9250
பக்ஸ் : (416) 921-6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர்
தகவல் நிலையம்
ரொறன்ரோவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்
&தமிழர் தகவல்
ஆய்வுப் பிரிவுபிரதம ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருமூத்த உதவி ஆசிரியர்
விஜய் ஆனந்த்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
சசி பத்மநாதன்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்பொதுமக்கள் தொடர்பு
ப. சிவசுப்பிரமணியம்பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்
ரி. தேவேந்திரன்
எஸ். ஜே. சோதிதொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாப் &
தமிழ் கிரியேட்டர்ஸ்ஒளி அச்சு-வடிவமைப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்அச்சுப்பதிப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்
(416) 920-9250மாதாந்த வெளியீடு
4000 பிரதிகள்

2002ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதியிலிருந்து புதிதாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட கனடிய குடிவரவுச் சட்டத்தின் 'குடும்ப ஸ்பான்ஸர்' வரையறைக்குள் இப்போது சிறுமாற்றமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்பான்ஸரை இலகுவாக்கல் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் 2003 பெப்ரவரியிலிருந்து அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் டெனிஸ் கொட்ரே அறிவித்துள்ளார்.

மறுபுறத்தில், இந்த மாதம் (மார்ச்) 17ம் திகதியிலிருந்து அமெரிக்க கனடிய எல்லையில் புதிய சட்டமொன்று நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய நிரந்தரக் குடிவரவாளர் (Permanent Resident) அந்தஸ்திலுள்ளவர்கள் எல்லை ஊடாகப் பயணம் செய்வதில் இந்தப் புதிய மாற்றம் பல கெடுபிடிகளையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தவுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில், ஸ்பான்ஸர் திட்டத்தில் கடந்த மாதம் 17ம் திகதியிலிருந்து வந்திருக்கும் மாற்றத்தைக் கவனிப்போம். இந்த மாற்றம், கனடாவுக்கு வெளியே வசிக்கும் வாழ்க்கைத்துணை (கணவர்/மனைவி), மற்றும் பராமரிப்பிலுள்ள பிள்ளைகளுக்கு மட்டுமே பொருந்தும். பெற்றோர், மற்றும் பெற்றோரின் பராமரிப்பிலுள்ள பிள்ளைகள் ஸ்பான்ஸர் இந்த மாற்றத்துக்குள் அடங்காது.

புதிய ஸ்பான்ஸர் மாற்றத்துக்குட்பட்ட விண்ணப்பக் கொத்து (sponsor joint kit) பெப்ரவரி 17ம் திகதியிலிருந்து மிசிசாகாவிலுள்ள குடிவரவு அலுவலகத்தினால் விநியோகிக்கப்படுகின்றது. 416 973 444 இலக்கத்தை அழைத்து இதனைத் தபாலில் பெறமுடியும்.

கடந்த பல வருடங்களாக அமலில் இருந்த ஸ்பான்ஸர் நடைமுறையின் கீழ், கனடாவுக்குள்ளிருக்கும் ஒருவரின் ஸ்பான்ஸர் விண்ணப்பம் குடிவரவு அலுவலகத்துக்கு முதலில் அனுப்பப்படும். அதனைப் பரிசீலனை செய்த பின்னர், ஸ்பான்ஸர் செய்யப்பட்டவர் நிரப்ப வேண்டிய விண்ணப்பப் படிவங்கள் அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து மருத்துவ சோதனை உட்பட்ட மற்றைய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனால், விண்ணப்பப் பரிசீலனைக்குப் பல மாதங்கள், சிலசமயம் ஓரிரு வருடங்களும் பிடித்தன.

கடந்த வருட ஜூன் 28ம் திகதிய புதிய குடிவரவுச் சட்ட அமலாக்கத்தின்போது, ஸ்பான்ஸர் செய்யப்படுபவர் நிரப்ப

பெப்ரவரி 17 முதல் குடும்ப ஸ்பான்ஸரில் புதிய மாற்றம் மார்ச் 17 முதல் அமெரிக்க எல்லையில் புதிய சட்டம்

வேண்டிய Permanent Resident Application படிவமும் சேர்த்து முதற் கட்டத்திலேயே அனுப்பப்பட்டு, ஏற்கனவே இருந்து வந்த சிறு தாமதம் நீக்கப்பட்டது.

ஆனால், கடந்த மாதத்திலிருந்து அமலுக்கு வந்துள்ள புதிய மாற்றம், மேலும் சில வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் படி, ஸ்பான்ஸரில் கனடா வரவிருப்பவர் தமது மருத்துவ சோதனையை முற்கூட்டியே செய்து, அதற்கான ஆவணத்தையும் ஸ்பான்ஸர் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும். ஸ்பான்ஸரில் வரவிருப்பவர் எவ்வாறு மருத்துவ சோதனையைச் செய்யலாம் என்பது விண்ணப்பக் கொத்தில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கியுபெக் மாகாணத்திலுள்ள மக்களுக்கும் இந்தப் புதிய மாற்றம் பொருந்தும் அவர்களும் இதனால் நன்மை பெறமுடியும்.

2002 ஜூன் 28ம் திகதி நடைமுறைக்கு வந்த சட்டத்தின் கீழ், வாழ்க்கைத்துணை மற்றும் பராமரிப்புப் பிள்ளைகள் ஆகியோரின் மருத்துவ சோதனையில்

Beginning February 17, 2003, a new joint kit, which include instructions on how their relatives may complete the medical examination before the joint application is submitted to CPC Mississauga Sponsors will coordinate the completion of the applications and submit the joint application, along with proof that the medical examination was completed, to the CPC.

According to the Canada-Quebec Accord, the province of Quebec has a role in assessing the eligibility of sponsors who are living in the province of Quebec. The Quebec process is initiated after the federal sponsorship assessment is completed by CPC Mississauga. Quebec sponsors and their relatives will also benefit from the changes made to the federal process for submission of the sponsorship and permanent residence applications

சலுகை அடிப்படையில் ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, இவர்கள் மருத்துவ சோதனையில் கனடிய மக்களுக்கு அச்சுறுத்தலான ஏதாவது தொற்று நோயிருந்தால் மட்டுமே நிராகரிக்கப்படுவர். கனடிய அரசுகளுக்குப் பெரிய அளவில் வைத்தியச் செலவுக்கு உட்படும் நோயைக் காரணம் காட்டி இவர்கள் நிராகரிக்கப்படமாட்டார்கள்.

இந்த மாதம் (மார்ச்) 17ம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள எல்லைக் கடவுச் சட்ட மாற்றம் பற்றி இனிக் கவனிப்போம்.

கனடாவில் வசிக்கும் சுமார் ஐம்பது காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க எல்லையைக் கடப்பதில் புதிய நெருக்கடிகளையும் கெடுபிடிகளையும் சந்திக்கப் போகின்றனர். ஆனால் இது பற்றிப் போதிய விளக்கமில்லாதவர்களாக இவர்கள் பலரும் இருந்து வருகின்றனர்.

இவர்கள் கனடிய பாதை ஊடாக அமெரிக்காவுக்குள் செல்வதானால், விலா பெற வேண்டியது கட்டாயமாகின்றது. அத்துடன் 16 வயதுக்கும் 45 வயதுக்குமிடைப்பட்ட ஆண்களாயின் அவர்கள் அமெரிக்க பாதுகாப்புச் சோதனையையும் தாண்ட வேண்டும்.

அமெரிக்க அரசாங்கம் பிரகடனம் செய்யும் நாடுகளைச் சேர்ந்த கனடியர்கள், அவர்கள் கனடியப் பிரஜாவுரிமை பெறாமல், கனடிய நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களாக (Permanent Resident or landed Immigrant) இருப்பின், ஒரு நாள் தான் அமெரிக்காவில் தங்குவதானாலும் அவர்கள் அமெரிக்க விசா பெற வேண்டும்.

அமெரிக்க விசா பெறுவதாயின் அதற்கு முன்று மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று ஒரு தகவல் கூறுகின்றது. இதுவரை காலமும் கனடாவிலுள்ள காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா சென்று வர எந்தத் தடையுமிருக்கவில்லை. விசாவும் பெற வேண்டியதில்லை.

புதிய கெடுபிடி இந்த மாதம் 17ம் திகதி நடைமுறைக்கு வந்த பின்னரே சட்ட மாற்றத்தின் தாக்கங்களை நேரடியாகப் பயணிகள் அறிய முடியும். அடுத்த இதழில் இது பற்றி மேலும் கவனிப்போம்.

எஸ்தி

The World of Refugee Women At a Glance

There are approximately 50 million uprooted people around the world - refugees who have sought safety in another country and people displaced within their own country. Between 75-80 percent of them are women and children.

The United Nations High Commissioner for Refugees cares for 21.8 million of these people. Around half of them are women and girls.

The majority of people flee their homes because of war and the proportion of war victims who are civilians leaped in recent decades from five percent to over 90 percent of casualties. Eighty percent of casualties by small arms are women and children, who far outnumber military casualties.

Domestic violence is the most widespread form of abuse against women with between one quarter and one half of women having been abused by a partner. Only 44 countries specifically protect women against domestic violence.

Females are subject to widespread sexual abuse. In Bosnia and Rwanda rape became a deliberate aim of war. More than 20,000 Muslim women were raped in Bosnia in a single year, 1992, and a great majority of female survivors of Rwanda's 1994 genocide were assaulted.

One in five women worldwide are victims of rape, many by known attackers. Between 40-60 percent of sexual assaults are committed against girls younger than 16.

More than 300,000 youngsters, many of them female refugees, are currently serving as child soldiers around the world. The girls are often forced into different forms of sexual slavery.

More than 6.4 million women today have HIV/AIDS and in the last few years, the percentage of women infected has risen from 41 to 47 percent of the affected population. In sub-Saharan Africa, teenage girls are five times more likely to be infected than boys.

The introduction of sex education and safety procedures can have dramatic results. In Uganda, the rates of sexual infection among educated women dropped by more than half between 1995 and 1997.

Around 170 countries are party to the Convention on the Elimination of All Forms of Discrimination Against Women and its Optional protocol major instruments to protect women's rights and to achieve gender equality.

The Statute of the international Criminal Court was adopted in 1998, giving it power to adjudicate a wide spectrum of offenses including rape, sexual slavery, enforced prostitution and forced pregnancy.

The majority of trafficked people are women, especially those bound for the world's sex industries. Females are particularly vulnerable to trafficking because many have little individual security, economic opportunity or property or land ownership. The largest numbers of trafficked women are from South-East and South Asia and the former Soviet Union nations. Many victims are kidnapped or sold into slavery by their own families.

An estimated 45,000 households in Rwanda are headed by children, 90 percent of them girls.

An estimated 1.3 billion people worldwide, 70 percent of them women, live in absolute poverty on less than \$1 per day.

ஒன்றாயோவின் வாகன சாரதி அனுமதி தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது

கடந்த ஒரு வருடமாக ஒன்றாயோவின் மாகாண அரசு எடுத்து வந்த முயற்சியொன்றுக்கு முடிவு காணப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்குப் பல கோணங்களில் இருந்தும் எதிர்ப்பு வந்ததாயினும் மாகாண அரசு அவைகளைப் பெரிதுபடுத்தாது தனது விருப்பப்படி செய்து முடித்துள்ளது.

இதுவரை காலமும் மாகாண போக்குவரத்து அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வாகன சாரதி அனுமதிப் பத்திரம் விரைவில் தனியார் கைக்கு மாறப்போகின்றது. இதற்கான 114 மில்லியன் கனடிய டாலர்கள் ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது. எப்போது புதிய நடைமுறை ஆரம்பமாகப் போகின்றது என்பதை அறிவிக்க வேண்டியதுதான் மிச்சம்.

புதிதாக ஒப்பந்தம் செய்திருக்கும் தனியார் நிறுவனம், வாகன சாரதி அனுமதிப் பரீட்சைக்குக் காத்திருக்கும் காலத்தை வெகுவாகக் குறைக்கும் எமன்றும், விண்ணப்ப திகதியிலிருந்து ஆறு மாத காலத்துள் பரீட்சையை இது நடத்தலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் மாகாண போக்குவரத்து அமைச்சர் நோர்ம் ஸ்டேர்லிங் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை மையமாகக் கொண்ட சேர்கோ குறாப் என்னும் தனியார் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது G1 வாகன சாரதி பரீட்சைக்கு ஒருவர் பத்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தப் புதிய முறையினால் ஏற்கனவே மாகாண போக்குவரத்து அமைச்சில் பணியாற்றி வரும் சுமார் 750 பேர் தமது வேலையை இழக்கும் அபாயமே ஏற்பட்டுள்ளது.

புதிய தனியார் நிறுவனமே அறிவுப் பரீட்சை, கண்பார்வைச் சோதனை, வீதிச் சோதனை, சோதனை நாளுக்கான திகதியை நிர்ணயித்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருந்தாலும், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட வாகன சாரதி லைசன்ஸ் அட்டையை விநியோகிக்கும் உரிமை தொடர்ந்தும் போக்குவரத்து அமைச்சிடமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கதையின் நாயகன் பெருநண்டு.

ஆற்றிவுள்ள மனிதன் இதன் வில்லன்.

நண்டு வர்க்கத்தில் பெரியது பெருநண்டாகும். அதனது சுவை மறக்க முடியாதது. அதிலும் 'எழுவை தீவு' எனும் சிறிய தீவில் பிறந்து வளர்ந்த எனக்கு நண்டுக் கறி பிடித்தமானதாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு வந்த பின் நண்டுக்கறி சாப்பிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இங்கு சீனக் கடைகளில் மட்டுமே நண்டு காணப்படும்.

எங்கள் ஊரில் மீன்வலையில் நண்டு சிக்கினால் மீனவர்களுக்குப் பலத்த கோபம் ஏற்படும். நண்டு வலையில் சிக்கியவுடன் வலையைக் கடித்து சிதைத்து விடும். மீனவர்கள் நண்டின் மீது கொண்ட ஆத்திரத்தால் அதன் இருகால்களையும் முறித்து விடுவார்கள். கால்கள் இழந்த நண்டுகள் கரையை அடையும் போது இறந்து விடும். இறந்த நண்டைச் சாப்பிடும் போது அதைப் பற்றிய காரணியம் ஏற்படுவதில்லை. மேலும் வீட்டில் மற்றவர்கள் உடைத்து கறியாக்கும் போது நண்டின் உயிரைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதிகளவில் உள்ளியும், இஞ்சியும் போட்டு வாய்வு ஏற்படாமல் கறியாக்கினால் சுவையாக இருக்கும் என உருசியை மட்டும் தான் கவனத்தில் கொள்வது எமது வழக்கம்.

இங்கு சீனக் கடைகளில் நண்டுகளைப் பிடித்து அதனது கால்களை முறிக்காமல் சேர்த்து கட்டி வைப்பார்கள். அப்படி துடிக்கும் நண்டுகளை உண்ணாமல் காலம் கடத்தினேன். அன்று ஸ்பிரிங்வேல் மார்க்கட்டுக்குச் சென்ற போது பழைய நினைப்பு கனவுக் காட்சி போல் வந்தது.

நண்டை விலைக்கு வாங்குவதற்காக நண்டுப் பெட்டி அருகில் சென்ற போது எனது மனைவி என்னைக் கொலைகாரனைப் பார்ப்பது போல் பார்த்தாள். நண்டைக் கறி சமைப்பதும் எனது வேலையாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். மனைவிக்குப் பயந்து நண்டை வேண்டாமல் செல்லும் கோழைகள் வர்க்கத்தில் சேர விரும்பவில்லை. இருபது டாலரைக் கொடுத்து எல்லாத்திலும் பெரிதாக உள்ள பாரிய நண்டைத் தூக்கி எடுத்து காசு வாங்கும் பெண்ணின் மேசையில் வைத்தேன். நான் காசைக் கொடுத்து முடிப்பதற்குள் நண்டு மேசையை விட்டு ஓடி விட முயன்றது.

சிரித்தபடியே 'நண்டு அகதி அந்தஸ்து கேட்டுத் தப்ப முயல்கிறது' என நகைச்சுவையை உதிர்த்தேன்.

'நண்டு உயிருக்குப் போராடுகிறது. அது உங்களுக்குச் சிரிப்பாக இருக்கிறது' என் மனைவி நண்டுக்காக வாதாடும் வக்கீலாகக் கன்னத்தில் அறைந்தது போல் கூறினாள்.

அந்தப் பதில் என் மனதில் கண்ணிவெடியை காஸ் சிலிண்டருக்குள் வைத்து வெடித்தது போல் இருந்தது. என் மனத்தில் இருந்த ஜீவகாரணியம் சிதறியது. மிருக வைத்தியரான எனக்கு நாலு கால் பிராணிகள் மட்டுமே கருணைக்கு உரியவை என்ற அடிப்படையில் வைத்தியம் பார்க்கும் போது பத்துக் கால் நண்டுக்கும் உயிர்வாழ உரிமை உண்டு என்ற உண்மை புரியத் தொடங்கியது.

மனைவியுடன் தொடர்ந்து பேச்சு வைக்க விரும்பவில்லை. கதையை வளர்த்தால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சட்டம் நண்டுகளுக்குப் பொதுவானது என விவாதிக்கச் சாத்தியக் கூறு உண்டு. பலகாலம் அகதிகள் கழகத்தில் வேலை செய்த நான் நண்டு வதை செய்த குற்றத்திற்காக மனச்சாட்சி என்ற கூண்டில் ஏற விரும்பவில்லை. வாய் திறக்காமல் வீடு நோக்கி காரைச் செலுத்தினேன்.

காரில் வரும் போது காரின் பின்பகுதியில் வைக்கப்பட்ட நண்டு தப்பியோட நடத்து போராட்டம் என் காதுக்குக் கேட்டது. நண்டு இருந்த பிளாஸ்டிக் பை சலசலப்பை ஏற்படுத்தியது. பிளாஸ்டிக் பையின் சலசலப்பு என் மனத்திலும் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

நண்டைத் திருப்பிக் கொடுத்தால் யாராவது வாங்கித் தின்னப்

இதுவும் ஒரு அகதிக் கோரிக்கைதான்!

டாக்டர் நடேசன்

போகிறார். எனவே வேறு வழியில்லை. வீடு வந்தவுடன் நண்டை உபாதை இல்லாமல் மேல் லோகத்திற்கு அனுப்புவது என முடிவு செய்தேன்.

அதிலும் ஒரு சிக்கல்.

கழுத்தை அறுத்தோ கொல்ல முடியாது. நண்டை Freezer க்குள் வைத்தால் உயிர் போகப் பல நிமிடங்கள் செல்லும். எனக்குத் தெரிந்த ஒருவர் ஆயுதம் கடத்தியதற்காக 72 மணி நேரம் சிங்கப்பூரில் குளிர் அறையில் இருந்த பின்னும் உயிர் தப்பினார். எனவே நண்டுக்கு அந்த வழி சரிவராது.

அதன் கால்களை முறித்துவிட்டாலும் பலமணி நேரம் செல்லும். எனவே கடைசியில் சுடுதண்ணீர்க்குள் அழுத்துவது என முடிவு செய்தேன்.

பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்த போதும் பல நிமிடங்கள் எடுத்தது. அந்த நேரத்தில் என் மனம் பலவற்றை நினைத்தது. நண்டைக் கொலை செய்ய எவ்வளவு திட்டம் போட வேண்டியுள்ளது. மேசையில் உள்ள நண்டோ கடைசி வரையும் தப்பி ஓட முயற்சி செய்தது.

இலங்கை அரசியல் விடயங்களை மேல்நாட்டு பத்திரிகைகளில் பிரசுரிக்கும் போது கடைசிப் பந்தியில் "இருபது வருடங்களாக நடக்கும் இந்தச் சண்டையில் 70,000 பேர் மாண்டார்கள்" எனக் குறிப்பிடுவது வழக்கம். இந்தக் கணக்கு குத்துமதிப்பு என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் ஒரு நண்டைக் கொலை செய்ய இவ்வாறு திட்டம் போட்டு குற்ற உணர்வுடன் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த 70,000 மனிதர்களையும் கொலை செய்வது எவ்வளவு கடினமான காரியம். இவர்கள் இந்த நண்டை விட உயிர் தப்புவதற்காக எவ்வளவு வேகமாக முயன்றிருப்பார்கள். இலங்கையில் இந்தப் போர் துவங்கிய பின் 700,000 (7 இலட்சம்) தமிழரும் சிங்களவருமாக வெளியேறி இருப்பார்கள். ஆகவே, கணக்கியலின் அடிப்படையில் பத்துப் பேர் தப்பும் போது ஒருவர் உயிர் இழக்கிறார் என நினைத்தேன்.

தண்ணி கொதிக்கும் சத்தம் கேட்ட போது யாழ் தேவி மாதிரி வேகமாக போய்க் கொண்டிருந்த என் மன எண்ணங்கள் ஒரு நிலைக்கு வந்தது. நண்டை எடுத்துத் தண்ணியில் அழுக்கினேன். ஒரு நிமிட போராட்டத்துடன் மேல் உலகம் சென்றது.

நண்டைக் கொலை செய்துவிட்டு வெற்றியுடன் என் மனைவியைப் பார்த்தேன். உடனே சமைக்கும்படி கூறினாள். ஆரம்பத்தில் நண்டு வக்கீலாகிய என் மனைவி இப்பொழுது பொருளாதார நிபுணராகிறாள். இருபது ரூபாய் நண்டை வீணாக்க விரும்பவில்லை.

மிகவேகமாக நண்டைச் சமைத்து விட்டேன். இனிமேல் சாப்பிடுவது கஷ்டமாக இருந்தது. வயிற்றுக்குள் பல பட்டாம் பூச்சிகள் சிறகடித்தன. மேலும் நண்டின் துடிப்புகள் கண்ணுக்குள் நின்றது. அலமாரியில் இருந்து நெப்போலியனில் இரண்டு கிளாஸ் சாப்பிட்டேன். வயிற்றுக்குள் சென்ற நெப்போலியன் பட்டாம் பூச்சிகளைக் கொன்றுவிட்டான்.

ஆனாலும் இனிமேல் பெருநண்டு சாப்பிடுவதில்லை என சபதம் எடுத்துக் கொண்டேன்.

ஆஸ்திரேலியாவின் பேத் நகரில் நடைபெற்ற ஆறாவது உலக முதியோர் மகாநாடு 6th Global Conference on Aging at Perth, Australia

மகாநாட்டில் பங்கு பற்றிய பிரெட் பாலசிங்கம் எழுதுகிறார்

சர்வதேச முதியோர் சம்மேளனத்தினால் (International Federation on Ageing) ஒழுங்கு செய்யப்பட்ட உலக முதியோரின் ஆறாவது கூட்டத்தொடர் ஒக்டோபர் மாதம் 27ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேத் (Perth) நகரில் நடைபெற்றது. முதுமை பற்றியவை (Maturity Matters, "An Interactive Program that challenge the myths around ageing") என்ற குறியீட்டுடன் நடைபெற்ற மகாநாட்டில், ஒன்றிரையோ முதியோர் சங்கங்களின் ஒன்றியம் (Ontario Coalition of Senior Citizen's Organization) சார்பில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டேன். அங்கு கண்டவை, அனுபவித்தவை முதலியவற்றை தமிழர் தகவல் நேயர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஈழத்தமிழர் பெருமளவில் வாழும் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒருவரேனும் பிரதிநிதியாகவோ, பார்வையாளராகவோ வருகை தராதது எனக்கு ஆச்சரியமாகவிரும்பு. எனினும் பல இந்தியர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டினரும், கேரளத்தினரும் பிரதிநிதிகளாக மட்டுமன்றிப் பேச்சாளராகவும் அங்கு வந்தமை பெருமைக்குரியதாகும்.

அழகான, விசாலமான, எல்லா வசதிகளையும் கொண்ட பேஸ்வுட் (Barzwood) சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் வந்திருந்த 1300 பிரதிநிதிகளையும், பார்வையாளர்களையும் கவனித்து, அவர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 500 தொண்டர்கள் அழகிய (Orange + Blue) ஒரேஞ் - நீல நிற சீருடையுடன் நின்றனர். எங்கள் பதிவு எண்ணைத் தெரிவித்ததும், எங்கள் பேர் பதித்த மகாநாட்டுக்குத் தேவையான புத்தகங்கள், எழுதுகோல்கள் முதலியன அடங்கிய கைப்பை (Salchel) யை தாமதமின்றி தந்து, தேநீர் மற்றும் சிற்றுண்டி வகைகளையும் தந்துதவினர். மகாநாடு நடந்த நான்கு நாட்களும், அவர்கள் மிக மரியாதையாகவும் கவனமாகவும், நாங்கள் செல்ல வேண்டிய மண்டபங்களுக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அவர்கள் எல்லாரும் முதியோர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

நிகழ்ச்சிகளின் முதல் கட்டம் 27ம் திகதி மாலை 5:00 மணிக்கு ஆரம்பமானது. மகாநாட்டினால் லெப்டினன்ட் கவர்னர் யோன் சன்டேசன் (Lt.Gov.John Sanderson) சிறிய பேச்சுடன் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கேட்டின் பல்கலைக்கழகத்தின், முதியோர் பராமரிப்பு/பல்கலாசார ஆய்வுப் பகுதியின் (Centre of Research with Aged Care Services & Office of multicultural Interest, Curtin University) மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட "அன்று தொட்டு இன்று வரை" (From Then to Now) என்ற பல்கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நுங்க (Nunga) என்ற பழங்குடி மக்களின் நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 16க்கு மேற்பட்ட நாடுகளின் கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன. கண்ணுக்கும் காதுக்கும் சுவையான நிகழ்ச்சி மகாநாட்டில் வரப்போகும் மற்றைய நிகழ்ச்சிகளில் நாங்கள் கட்டாயம் பங்குபற்ற வேண்டுமென்ற ஆசையைத் தூண்டி விட்டது.

மகாநாடுகளில் வழமையாக நடைபெறும் (Key note address) அன்றைய அங்குரார்ப்பணம் தொடங்கப்பட்டு அதனை அண்டிய பேச்சுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. பிரதான பேச்சாளர்களின் ஆரம்ப உரைகள் (Key note Address) காலை 9:00 தொடக்கம் 10:00 மணிவரை நடைபெறும். அதன் பின் வேறு வேறு பேச்சாளர்கள் அதை அண்டிய பேச்சுகளை நிகழ்த்துவர். மூன்று நாட்களும் இடம்பெற்ற பிரதான பேச்சுகள் பின்வருமாறு:-

28ம் திகதி: முதுமையும் சூழலும் (Ageing Environment)

கலாநிதி டேவிட் சுகுக்கி. Dr. David Suzuki

29ம் திகதி: "முதிரும் ஐனத்தொகையைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளும், சந்ததிகளுக்கிடையில் செயல்படுத்தப்பட வேண்டிய தொடர்புகளும்"

Intergenerational investment and equity - A sustainable approach & Australia's ageing population" Hon. Kevin Andrews M.P. Minister for Ageing Australia.

30ம் திகதி: "உலக சுகாதார நிறுவனத்தின் இயல்பாக முதுமை அடைவதற்கேற்ற வழிமுறைகள்"

கலாநிதி அலெக்ஸாண்டர் கலாச்சி.

(World Health Organization Policy Frame work on Active Agency)
Dr. Alexandre Kalache.

மேற்கூறிய விடயங்களைத் தழுவி பல பேச்சுகள் பிரிவுகளாக வெவ்வேறு கட்டங்களில் நடந்தன. அவற்றில் நான் பங்குபற்றியவற்றில் முக்கியமானவை:-

1. "பணமும் பராமரிப்பும் யார் சுதந்திரத்திற்காக - பேராசிரியர் Clare Ungerson (Cash & Care whose indipendance) Prof. Clare Ungerson
2. சனத்தொகையில் முதியோர் தேக்கமும், அதனைக் காப்பதற்கான வழிமுறைகளும் - பேராசிரியர் ரோபட் ஹொல்ஸ்மன் (Population Ageing & how to cope with increasing life - expectancy) Prof. Robert Holzman
3. முதியோரின் நல்வாழ்வைக் காப்பாற்ற எடுக்க வேண்டிய வழிமுறைகள் - திரு. கிளைஸ் நியூட்டன். (Sustaining the well being of older people - Mr. Clive Newton)
4. "முதியோருக்கேற்ற வேலை வாய்ப்புகளை அமைத்தல்" - பேராசிரியர் JimSandher (The case for Productive work for Seniors) - Prof Jum Sandher
5. "முதியோரின் தொகை எழுச்சியும், முதுமை பற்றிய எங்கள் கொள்கைகளை மாற்றும் வழிவகைகளும்" - Rev. Bliss Browne (The Ageing Revolution - liberating our imagination about ageing)
6. "இந்தியாவில் முதுமையாவது இளமையாவது" - திருமதி கீதா தர்மராஜன் (Growing Old Being Young in India)
7. "சர்வதேச முதியோர் சம்மேளனத்தின் மறைந்த தலைவர் டானியல் தேஸ்வுட் நினைவு அஞ்சலி" (The Daniel Thurzwood memorial lecture - Dr. Alexandre Sidorenko)
8. "முன்னேறி வரும் வறிய நாடுகளில் முதியோர் அனுபவிக்கும் கஷ்டங்கள் பற்றிய கணிப்பு" திரு ஐவன் Hale (The situation facing older pepole in the poorest developing countries)
9. நீண்ட ஆயுள் - ஓர் வரப்பிரசாதம் - பேராசிரியர் James Birren (The Fight of Long life - Prof. James Birren)

கடைசி நான் நிகழ்வாக நடந்த கருத்தரங்கில், 2052ம் ஆண்டில் முதியோராகிய நாம் இருந்தால் எப்படி நடந்து கொள்வர் என்ற தலைப்பில் எட்டுப் பேர் கொண்ட குழு நிலை விவாதம் (Panel discussion) நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு மத்தியஸ்தராக (Facilitator) இருந்தவர் கேரளாவை பிறப்பிடமாகக் கொண்ட திரு. சுரேஸ் ராஜன். அந்தக் கருத்தரங்கின் தலையங்கம் (Opportunity or Obituary). விவாத முடிவில் முதியோர் எண்ணிக்கை பற்றிச் சிந்தித்து ஆவன செய்யாவிடில் 50 ஆண்டுகளுக்குப் பின் எதுவும் செய்வதற்கு நேரம் கிடைக்குமா என்ற கேள்விபுடன் முடிவடைந்தது. மகாநாட்டை முடிவிற்குக் கொண்டு வந்த மேற்கு அவுஸ்திரேலியா மாநில அமைச்சர் Hon.Sheela M. McHale 2004வது ஆண்டில் 7வது மகாநாட்டை நடத்தவுள்ள சிங்கப்பூர் பிரதிநிதிகளிடம் மகாநாட்டுச் சின்னத்தைக் கையளித்த பின் இரு நாட்டுக் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் நுங்க நடனத்தையும் சிங்கப்பூர் சீனருடைய Dragon நடனத்தையும் கண்டு மகிழ முடிந்தது.

புதிய கல்வியாண்டு செப்டம்பரில் ஆரம்பமாகப் போகிறது. ஆனால் பாடநெறிகளின் தெரிவுகள் பெயர்வரி மாதத்திலேயே ஆரம்பமாகி விடும். இங்கு எல்லா விடயங்களுமே நேரத்தோடு செய்யப்படுகின்றன. மாணவர்களின் தொகைகளுக்கேற்பவே ஆசிரிய நியமனங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. மேலதிகமாக ஒவ்வொரு பாடசாலையில் இருக்கும் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு மாற்றப்பட வேண்டிய ஆயத்தங்கள் ஏற்பல் மாதத்திலேயே ஆரம்பமாகி விடுகின்றன. அத்துடன் மாணவர்கள் தாம் கற்பதற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடங்களை கடைசி நேரத்தில் மாற்ற முடியாது. ஆகவே முன்கூட்டியே மாணவர்கள் தமது எதிர்கால நோக்குகளுக்கு அமையப் பாடங்களைத் தெரிவு செய்தல் முக்கியம். மாணவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ, ஏன் ஆசிரியர்களுக்கோ இவை பற்றிய போதிய விளக்கங்கள் கிடையாது. அன்றாடம் ஏற்படும் கல்வி மாற்றங்கள், மற்றும் சகல பாடநெறிகள் பற்றிய விளக்கங்களும் வழிகாட்டி ஆலோசகர்களுக்குத் தான் தெரியும். அதுவே அவர்களுடைய தொழில் அவை சம்பந்தமான சகல நூல்களும், சஞ்சிகைகளும், அவர்களிடமே உண்டு. ஆகவே மாணவர்கள் தமது பாடநெறிகளைத் தெரிவு செய்யும் பொழுது தமக்கெனக் குறிக்கப்பட்ட வழிகாட்டி ஆலோசகரிடம் சென்று கலந்துரையாடுவது பின்பு ஏற்படும் சிக்கல்களிலிருந்து இவர்களைக் காப்பாற்றுகிறது.

ஒவ்வொரு இரண்டாம் நிலைப் பாடசாலைகளிலும் பல வழிகாட்டி ஆலோசகர்கள் காணப்படுகிறார்கள். மாணவர்களின் பெற்றோரின் பெயரின் முதல் எழுத்துக்கு அமைய இவர்கள் எந்த ஆலோசகரிடம் சென்று உரையாட வேண்டும் என்பது வருட ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டு விடும். ஆகவே இந்த 9 மாதமும் தமது பிரச்சனைகளை, எதிர்கால நோக்கங்களை எல்லாம் இவர்கள் தமது வழிகாட்டி ஆலோசகரிடம் கதைத்து நெருங்கிய தொடர்பு வைத்திருந்திருப்பார்களேயானால் இப்பொழுது பாடநெறிகளைத் தெரிவு செய்தல் மிகவும் சுலபமாக அமையும். ஆனால் பெரும்பான்மையான மாணவர்கள் இதனைச் செய்வதில்லை. சில மாணவர்களுக்கு இதுவே தமது ஆலோசகரிடம் செல்லும் முதல் சந்திப்பாகவும் அமையலாம்.

இன்றைய இரண்டாம் நிலைப் பாடசாலைக் காலம் 4 வருடங்களாகும். அக் காலகட்டத்தில் ஒரு மாணவன் 18 கட்டாய விசேட சித்திகளையும், 12 விரும்பிய பாட விசேட சித்திகளையும் பெறல் வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டிற்காகவும் ஒவ்வொரு ஆங்கில விசேட சித்திப்படி 4

பாடநெறித் தெரிவுகளும் வழிகாட்டி ஆலோசகர்களும்

விசேட சித்திகள், ஒரு பிரெஞ்சு மொழி விசேட சித்தி, 3 கணித விசேட சித்தி, 2 விஞ்ஞான விசேட சித்தி, ஒரு கனடா புவியியல் விசேடசித்தி, ஒரு கனடா சரித்திர விசேட சித்தி, ஒரு கலைப்பாடம் (Arts - Drama, Media, Music, Visual arts) ஒரு உடற்கல்வி விசேடசித்தி, ஆகியவற்றுடன் 1/2 குடியியல், 1/2 தொழில் விசேடசித்தி, மேலும் ஒரு ஆங்கில விசேடசித்தி, அல்லது ஒரு மூன்றாம் மொழி விசேடசித்தி, அல்லது சமூகவியல் அல்லது வர்த்தகம், அல்லது ஒரு உடற்கல்வி, அல்லது மேலதிக ஒரு விஞ்ஞான விசேடசித்தி ஆகிய 18 விசேடசித்திகள் பெறல் வேண்டும். இவை பற்றிய சகல விளக்கங்களும் மாணவர்களுக்கு நூல் வடிவில் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பார்த்து

Course Selections and Guidance Counsellors

கனகேஸ்வரி நடராஜா

Teacher
Earl Haig Secondary School

தெரிவு செய்த பின்பு, பெற்றோரின் கையொப்பம் பெற்ற பின்பு தான் மாணவர்கள் இதனைச் சமர்ப்பிக்கலாம். பல சந்தர்ப்பங்களில் ஒரு விளக்கமும் இல்லாமலேயே பெற்றோர் கையொப்பம் இடுகின்றனர். இதில் பெற்றோரையும் குறை கூற முடியாது. இந் நாட்டுக் கல்விமுறை பற்றிய விளக்கங்கள் மிகவும் கடினமானவை. ஒரு ஆசிரியரின் உதவியின்றி இதனைப் பெற்றோரால் விளக்கிக் கொள்ள முடியாது. ஆகவே மாணவனும், பெற்றோருமாகச் சேர்ந்து சென்று ஒரு வழிகாட்டி ஆலோசகரிடம் கலந்துரையாடுவது மிகவும் அவசியம்.

ஒரு வழிகாட்டி ஆலோசகரிடம் கதைப்பதற்கு முன்பு என்ன வினாக்கள், விளக்கங்கள் கேட்கப் போகிறோம் என மாணவனும், பெற்றோரும் சிந்தித்து ஒரு பட்டியல் தயாரித்து செல்லுதல் இருபகுதியினருக்கும் நன்மை பயக்கும். ஒரு வழிகாட்டி ஆலோசகர் ஆகக் கூடியது ஒரு அரை மணித்தியால நேரத்தையே ஒரு பெற்றோருக்காக ஒதுக்க முடியும். ஆகவே எங்கள் வினாக்கள் சுருக்கமாக அமைதல் நன்று.

வழிகாட்டி ஆலோசகரிடம் கேட்பதற்கு மாதிரியான சில கேள்விகள் பின்வருமாறு:-

1. எத்தகைய நேரகுதியை தெரிவு செய்தல் வேண்டும்?
இரண்டாம் நிலைப் பாடசாலையில் 30 விசேடசித்திகள் பெற்றால் தான் பல்கலைக்கழகத்திற்கோ, சமூகக் கல்லூரிக்கோ செல்ல முடியும். ஒரு வருடத்திற்கு ஆகக் கூடியது 8 பாடங்களைச் செய்ய முடியும். அத்துடன் பல்கலைக்கழகம் செல்லும் நோக்கம் உடைய மாணவர்கள், கல்வி சார்ந்த பாடநெறிகளைக் கற்க வேண்டும். இதனையெல்லாம் விளக்கும்படி கேட்கலாம்.

2. கட்டாயமற்ற விசேடசித்திகளிற்கான பாடநெறிகள் எவை?
12 கட்டாயமற்ற விசேட நெறிகளை 4 வருட காலத்தில் பெறல் வேண்டும். இப்பாட நெறிகள் பாடசாலைக்குப் பாடசாலை வேறுபடும். மாணவர்களுக்கு சில விசேட ஆர்வங்கள், கெட்டித்தனங்கள் காணப்படலாம். அவற்றைக் கற்று நல்ல மதிப்பெண்கள் பெற இவை உதவும்.

3. பல்கலைக்கழகம் செல்வதற்கான ஆயத்த நெறிகள், முன்கூட்டியே செய்ய வேண்டிய நெறிகள் எவை?
பல்கலைக்கழகங்களில் என்ன பட்டம் பெற விரும்புகிறார்களோ அதற்கமைய இரண்டாம் நிலைப் பாடசாலைகளில் சில பாடங்களைச் செய்தல் வேண்டும். அத்துடன் சில நெறிகளுக்கு சில இரண்டாம் நிலை விசேட சித்திகள் இருந்தால் தான் (Pre-requisite credits) அனுமதி கிடைக்கும். இன்று பல்கலைக்கழகங்களில் இருக்கும் இடநெருக்கடியில் பலவிதமான நெறிகளுக்குத் தெரிவு செய்யப்படும் வகையில் (Keep choices open) இரண்டாம் நிலை விசேட சித்திகளை வைத்திருத்தல் நலம். இவை பற்றிய விளக்கங்களை ஆலோசகரிடம் கேட்கலாம்.

4. பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் எவை?
பல்கலைக்கழகத்திற்குப் பல்கலைக்கழகம் எதிர்பார்க்கும் மதிப்பெண்களின் சராசரியில் வேறுபாடு காணப்படுகிறது. பிரபல்யம் மிக்க பல்கலைக்கழகங்கள் எப்பொழுதும் அதிக மதிப்பெண்களையே எதிர்பார்க்கிறார்கள். இப்பொழுது காணப்படும் உயர்கல்விக்கான போட்டி நிலையில் மதிப்பெண்கள் குறைவாக இருக்குமிடத்து மாணவர்கள் சமூகக் கல்லூரிகளிலேயே இடம்பிடிக்க முடியும். அதிலும் கூட பிரபல்யமான நெறிகளுக்கு இடம் கிடைக்காமலும் போகலாம்.

5. கல்வி சாராத வேறு விடயங்கள் எவற்றைச் செய்யலாம்? (Extra curricular activities)

(மறுபக்கம் பார்க்க)

கவிஞர் கந்தவனம் தரும் கனடிய காட்சிகள் வித்தியாசமான விழா

'பத்தோடு பதினொன்று' என்றில்லாமல் ரொறன்ரோவில் ஒரு விழா வித்தியாசமாக நடக்கிறதென்றால் அது 'தமிழர் தகவல்' விழாத்தான்.

வித்தியாசம் என்பதற்குப் பலர் காட்டும் முதற் காரணம் தொடங்க வேண்டிய நேரத்துக்குச் சரியாகத் தொடங்கி, முடிக்க வேண்டிய நேரத்துக்குக் கச்சிதமாக முடிக்கும் நேர நிர்வாகத்தை.

இந்த நிர்வாகம் கடந்த பதினொரு வருடங்களாகச் சிறப்பாக நடந்தும்சூட, இன்னமும் சொன்ன நேரத்துக்குத் தொடங்காத கூட்டங்களும், மண்டப நிர்வாகிகள் வந்து மின்விளக்குகளை அணைத்து ஆட்களைத் துரத்தும் கூட்டங்களும் எம் மத்தியில் நடைபெற்றுக் கொண்டதான் இருக்கின்றன.

அதனாலே தான் கடந்த மாதம் 16ம் திகதி நடந்தேறிய தமிழர் தகவலின் பன்னிரண்டாவது ஆண்டு விழாவைப் பலரும் வித்தியாசமான விழாவென்று புகழாரம் சூட்டினர்.

நேரந்தான் விழாவை வித்தியாசப்படுத்துகின்றதென்றில்லை. வேறு பல விடயங்களும் வித்தியாசத்தை வெளிக்காட்டவே செய்கின்றன.

எனது பட்டியல் இவை:

1. இந்த விழா தனிப்பட்ட முறையிற் கடிதமூலம் அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டும்.
2. அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் எல்லோருமே வருகை தருதல்.
3. அதனால் எப்பொழுதுமே மண்டபம் நிறைந்திருக்கும் ஒரு பொலிவு.
4. விழா ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் - ரொறன்ரோ நகரசபை அங்கத்தவர் சபா மண்டபத்தில் நடைபெறுவது.
5. விழாவில் தமிழ், ஆங்கிலம் என இரு அமர்வுகள் இடம்பெறுவது.
6. உள்ளூர்ப் பெரியார்களுக்கு வருடாந்த விருதுகள் வழங்குதல். (இவ்வாண்டு பன்னிருவர் - ஆறு தம்பதிகள்) கௌரவிக்கப் பெற்றனர்.
7. வெளியூர்ப் பிரமுகர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்குதல். (இம்முறையும் இருவருக்கு இவ்விருதுகள் வழங்கப் பெற்றன.)
8. திறமை சான்ற மாணவர்களைக் கௌரவித்தல். (நான்கு மாணவர்கள் இவ்வாண்டு விருதுகளைப் பெற்றனர்.)
9. ஆண்டு மலர் வெளியீடு.
10. அதிலும் வித்தியாசந்தான். அட்டைகள் பொதுவாகப் பக்கமாகப்படுவதில்லை. தமிழர் தகவல் அட்டைகளையும் சேர்த்துப் பக்கமிட்டு வருகின்றது. ஆண்டு மலர்கள் மட்டுமல்ல மாதாந்த சஞ்சிகைகளும் அப்படித்தான். கடந்த வருட ஆண்டு மலர் 136 பக்கங்களைக் கொண்டிருந்தது. இவ்வாண்டு மாமாங்க மலர் 154 பக்கங்களுடன் மலர்ந்திருக்கின்றது.
11. மலரில் ஏராளமான எழுத்தாளர்கள் - ஆண்கள், பெண்கள், இளைஞர் என்று பலதரப்பட்டவர்களும் பங்கு கொள்ளுதல்.
12. இது பலரும் ஈடுபாட்டுடன் ஒற்றுமையாகப் பங்குகொண்டு நடத்தும் சமூக விழாவாக அமைதல்.

சரி, பன்னிரண்டாவது ஆண்டு விழாவைப் பற்றி எழுதாமல் பன்னிரண்டு வித்தியாசங்களுக்குள் விழுந்துவிட்டேன் - ஏதாவது வித்தியாசமாக எழுத வேண்டும் என்னும் நினைப்பில்.

வித்தியாசங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானதொன்றை வேண்டுமென்றே விட்டிருக்கின்றேன் - வாசகர்கள் தங்கள் முளையைப் போட்டுக் குடைய வேண்டும் என்பதற்காக.

'எத்தோ நின்அன்புடைமை எல்லாம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை.'

- திருவெம்பாவை

பாடநெறித் தெரிவுகளும்....

கல்வி சார்ந்த மதிப்பெண்களுக்கு மாத்திரம் பெறுமானம் கொடுத்த காலம் இன்று மலையேறி விட்டது. பல பல்கலைக்கழகங்களும் வகுப்புக்கு வெளியே மாணவர்கள் செய்யும் பல விடயங்களையும், தொண்டர் சேவைகளையும் இன்று கணிக்கிறார்கள். ஒவ்வொரு பாடசாலையிலுமே எத்தனையோ வாய்ப்புகள் உண்டு. இவற்றை பற்றியும், குறிப்பிட்ட சில நெறிகளுக்கு எத்தகைய கல்வி சாராத விடயங்களை செய்யலாம் என்பதையும் அறிதல் நலம்.

6. புலமைப் பரிசில்கள் பற்றிய விபரங்களை அறிதல்?

பல பல்கலைக்கழகங்களும் புலமைப் பரிசில்களை வழங்குகின்றன. சில புலமைப் பரிசில்கள் அதிக தொகையுள்ளவையாக உள்ளன. இவற்றையெல்லாம் ஒரு புள்ளி, இரண்டு புள்ளிகளால் சில மாணவர்கள் தவற விட்டு விடுகிறார்கள். இத்தகைய பரிசில்களைப் பெறுவதற்கு பல வருடங்களாக முன்சூட்டிய உழைக்கத் தொடங்குதல் வேண்டும். இவற்றைப் பெறுவதால் பெற்றோருக்கு பணப் பளுவைக் குறைப்பதோடு, மாணவனுக்குப் பெருமையும், மதிப்பும் ஏற்படுகிறது. படிப்பு முடிந்த பின்பு தொழில்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது இவை கணிசமான அளவு கணிப்பை கொடுக்கின்றன.

7. பல்கலைக்கழகங்கள் சம்பந்தமான புத்தகங்கள் சஞ்சிகைகளை வழங்க முடியுமா? பல ஆலோசகர்களும் இத்தகைய சஞ்சிகைகளை இரவல் தர முன்வருவார்கள். அப்படியில்லாவிட்டாலும் குறிப்பிட்ட சில பக்கங்களைப் பிரதி செய்து கொடுப்பார்கள்.

8. ஏற்கனவே நாம் விரும்பும் பல்கலைக்கழகத்தில் உள்ள எங்கள் பாட-சாலை பழைய மாணவரோடு எம்மை இணைக்க முடியுமா? பல மாணவர்கள் மிகவும் சந்தோஷமாக இவ் உதவியை செய்வார்கள். அவர்களின் தொலைபேசி எண்களை அவர்களிடம் உத்தரவு எடுத்தபின்பு ஆலோசகர் உங்களுக்கு கொடுத்து உதவுவார்.

9. கடன் வசதிகள் பற்றிய விபரங்கள் யாவை? இங்கு பணவசதி இல்லாத காரணத்தால் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை எவருக்கும் ஏற்படாது. காதும் காதும் வைத்தது போல் OSAP (Ontario Student Assistance Programs) விண்ணப்பிக்கலாம்.

10. அமெரிக்க பல்கலைக்கழகங்கள், ஒன்றாறியோ மாகாணத்திற்கு வெளியேயுள்ள பல்கலைக்கழகங்கள் பற்றிய விபரங்கள் யாவை? இவற்றுக்கு எல்லாம் தை மாதத்திலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்குரிய வழிமுறைகளை (Process) ஆலோசகரிடம் கேட்கலாம்.

A Review By
S. Raymond Rajabalan B. Sc (Hons) Cey.

Tamils' Information Twelfth Anniversary Celebration

Once again 'Thiru' has made the Canadian Tamil community feel justifiably proud. This was the unanimous view of the dignitaries, media personnel and the general public who packed the council chamber of Toronto City Hall to capacity on the occasion of the release of the 12th Anniversary issue of the prestigious journal 'Tamils Information' and Award Ceremony held on Sunday Feb. 16th.

Punctuality, orderliness, excellent coordination of the program, coupled with meticulous attention to every detail- characteristics that have become associated with Thiuchelvam, affectionately referred to as 'Thiru' were transparently obvious during this function, contributing to the resounding success of this event.

The first session conducted in Tamil commenced on the dot at 3.45p.m and was presided by V.Rajalingam, the Chief Editor of 'Namnaadu' Newspaper. The program was inaugurated by Vijay Ananth, Senior Assistant Editor of Tamils Information, who is also the president of 'Alai Osai' Radio. From the beginning of the day's events, the city hall was packed with an array of celebrities, representatives of Tamil media and the invited public. The fact that there was not a single vacant seat spoke volumes about the popularity of this annual event.

At the commencement of the program, a song in praise of Tamil Language was beautifully rendered by Anojini Kumaradasan. It was followed by welcome speech by K.Thuraisingham, coordinator of Tamil Information Research centre.

After the welcome speech, Professor A.J. Chandrakanthan (University of Toronto), Mohan Nadarajah (Chair - TVI), R.N.Logendralingam (Editor - Uthayan), Nada Rajkumar (Geethavaani Radio), M. Kalatharan (CTR Radio), K.Sabesan (Leading Tamil Businessman), P.Thirunavukarasu (World Tamil Movement) and I. Shanmuganathan (Sub Editor - Eeelumurasu) spoke of various aspects of the excellent services being rendered to the Tamil Community in Canada, by Tamils' Information and its Editor for the past 12 years.

Releasing the 12th anniversary issue, Mr. Ponniah Vivekanandan, a well known broadcaster and Tamil Academic gave an excellent commentary. He referred to a variety of interesting facts and pointed out that just as there are 12 months in an year, there are also 12 Zodiac signs and just as the end of 12months signals the completion of a cycle, The passing of the twelve Zodiacs too bring a cycle to an end. He went on to mention about Kurunchi, a rare flower that blossoms once every 12 years. Further Vivekananthan mentioned that when a child turns 13, the parents become concerned about their future and simultaneously the child too earnestly begins to plan his or her career. Having listed all these interesting facts, he drew a parallel to the 12 year history of and progress of Tamils' Information and pointed out the challenges to be faced in the world of ever growing

information technology. Vivekananthan's speech reflected his vast knowledge and was well received by an appreciative audience, with rounds of applause that reverberated across the cavernous city hall.

The second session conducted in English was chaired by N.Sivalingam, President, Tamil Information Centre with Yaso Sinnadurai functioning as Master of ceremonies. The presence of a number of City Council as well as from Provincial and Federal governments personalities during this session added colour to the occasion.

Poet Kandavanam, a prolific writer, well known speaker and author of dozens of books he introduced Mr & Mrs Visuvalingam and Mr & Mrs Murugiah - two of the six couples who were recipients of Annual Awards. The other four couples Mr & Mrs. V.Thivayarajan, Mr & Mrs. S.V,Varman, Mr & Mrs. K.Thambirajah and Drs (Mr & Mrs) Ilango were introduced by Messrs P Kanagasapathy, Manuel Jesudason, Jawaharlal Nehru and Dr.Victor J.Figurado. They outlined the achievements of these couples highlighting the salient points in their career.

It was very gratifying to note that four talented students of our community being recognized and honoured at this occasion. The students who were honoured at this occasion were Jeevithan Muthulingam, Yalnee Santharam, Vinoth Tharumakulasingham and Shiyam Thavendiran. This magnanimous act is sure to create a ripple effect among the youngsters among the Tamil community in this benevolent country and provide a great incentive for the other young Tamil Children do their best.

Pam McConnel, city councillor the first speaker during this session mentioned that immigrants are vital for the growth of Canada and requested that all of us should pool our resources and talents and work to make Toronto a great cosmopolitan city.

George Smitherman MPP, emphasized that Canada wants to get deeply involved in the current peace talks in Sri Lanka. He added that if all of us can work together, Toronto can be transformed into a great world class city and stressed the importance of multiculturalism.

When the next speaker Barbara Hall, a former mayor of Toronto rose to begin her speech, there was standing ovation, which obviously was a clear index to her popularity among Tamil community. Referring to the number of Tamil media that are active in Toronto, Barbara pointed out that only the Tamil community had the most number of Radio and T.V stations as well as magazines and periodicals among all other immigrant communities in Toronto. In the same breath Barbara said that when the Sri Lankan Tamil community was in its infancy in early 1990's it was Thiru who with great vision and foresight spearheaded the establishment and development of media among the fledgling Tamil community in Canada.

John McKay (M.P. Scarborough East) who spoke next recalled with great pleasure and personal satisfaction about his recent visit to Sri Lanka on a fact finding mission. Mr.Mckay then dwelt in length about the feasibility of Federalism being utilized to solve the ethnic conflict in Sri Lanka and pointed out that the cessation of hostilities for the past 14 months was a welcome respite and great relief for all citizens of the island. He also expressed his opinion that a modified form of federal set up might be effective in finding a lasting solution to ethnic crisis in Sri Lanka. He also stated that he hoped that in the very near future this island nation will regain its former glory and live up to its name 'Jewel of Indian Ocean', if there is genuine good will among the parties involved in the peace talks.

In closing, a few words about the 12th anniversary issue of Tamils Information.

This magazine that may be described as the Tamil Version of 'Readers Digest' as usual was packed with a variety of valuable articles by eminent Tamil writers and is worth the weight in gold in terms of the richness of its contents. It is no flattery to state that no other Tamil in the world has been so successful in providing so much information to the Tamil community in Canada (contd: page 24)

ஒன்றாறியோ மாகாண அரசாங்கத்தின் பதவிக் காலம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவு பெறுகின்றது. அதைப் போலவே கியூபெக் மாகாண அரசாங்கத்தின் பதவிக் காலமும் இந்த ஆண்டு முடிவு பெறுகின்றது. ஆனபடியால் இந்த இரண்டு மாகாணங்களிலும் இந்த ஆண்டு முடிவதற்கு முன்னர் பொதுத் தேர்தல்கள் நடைபெறுவது நிச்சயம். அதிகமாக ஒன்றாறியோவில் இலையுதிர் காலத்திலும், கியூபெக்கில் வசந்த காலத்திலும் தேர்தல்கள் நடைபெறலாம் எனப் பலர் எதிர்பார்க்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களிலும் இப்பொழுது வீசுகின்ற அரசியல் காற்றையும், கட்சிகளுக்கிடையே இடம்பெறுகின்ற அலைமோதல்களையும், பொதுமக்களின் மனோபாவத்தையும் எடுத்து நோக்கும் பொழுது அவை இரண்டிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் இந்த இரண்டு மாகாணங்களின் தேர்தல் முடிவுகளும் ஒரே மாதிரியாக அமையும் சாத்தியக் கூறுகளும் பெரிய அளவில் காணப்படுகின்றது.

இரண்டு மாகாணங்களிலும் மூன்று பிரதான அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஒன்றாறியோவில் லிபரல் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும், என்.டி.பி கட்சியும் போட்டியிடுவதைப் போல கியூபெக்கில் புளொக் கியூபெக்குவா கட்சியும், லிபரல் கட்சியும், அக்ஷன் டெமோகிரடிக் டு கியூபெக் கட்சியும் போட்டியிடுகின்றன. ஒன்றாறியோவில் பல ஆண்டுகளாகப் பதவியில் இருந்து வரும் கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவு குறைந்து வருவதைப் போலவே கியூபெக்கிலும் பல ஆண்டுகளாக மக்களின் பேராதரவை அனுபவித்து வந்த BQ கட்சியின் ஆதரவும் சரிந்து கொண்டிருக்கிறது. ஒன்றாறியோவில் லிபரல் கட்சியின் ஆதரவு அதிகரித்து வருவதுடன் இப்பொழுது அந்தக் கட்சியின் ஆதரவு கன்சர்வேடிவ் கட்சிக்கு இருக்கும் ஆதரவையும் தாண்டி விட்டது. அதைப் போலவே கியூபெக் மாகாணத்திலும் லிபரல் கட்சியின் ஆதரவு இப்பொழுது BQ கட்சிக்கிருக்கும் ஆதரவைத் தாண்டிவிட்டது.

இரண்டு மாகாணங்களிலும் லிபரல் கட்சிக்கு மற்றக் கட்சிகளை விட ஆதரவு அதிகமாக இருந்தாலும் அதற்குப் பெரும்பான்மையான ஆசனங்கள் கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றன. பெரும்பான்மையான ஆசனங்கள் கிடைக்க வேண்டுமாயின் அவற்றின் ஆதரவு மாகாண ரீதியாக இருந்தால் மாத்திரம் போதாது. அது தொகுதிவாரியாக இருத்தலும் வேண்டும். ஆனால் இந்த இரண்டு கட்சிகளுக்கும் அப்படியான நிலைமை இருப்பதாகத் தெரியவில்லை. கட்சி ரீதியாக அதிக

அரசியல் அலசல்

வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்குக் குறைவான ஆசனங்களும், குறைந்த வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்குக் கூடுதலான ஆசனங்களும் கிடைப்பதை ஒவ்வொரு பொதுத் தேர்தல்களிலும் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக, சென்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு லிபரல் கட்சிக்கு அடுத்தபடியாக மிகக் கூடுதலான வாக்குகள் கிடைத்தும் போட்டியிட்ட சகல கட்சிகளையும் விட குறைவான ஆசனங்களே கிடைத்து இன்றைக்கு எதிர்க் கட்சிகளில் கடைசி ஸ்தானத்தில் உள்ளது.

Greater Toronto Area அல்லது GTA என அழைக்கப்படும் ரொறன்ரோ பெரும்பாகம் என்பது ரொறன்ரோ மாநகரசபை எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பையும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களையும் கொண்டதாகும். இந்த இரண்டு பகுதிகளும் தனித்தனியான தொலைபேசி பிராந்திய

ஒன்றாறியோவிலும் கியூபெக்கிலும் ஒரே வகையான அரசியல் காற்று

குறிப்பெண்கள் (Area Code) இருப்பதால் ரொறன்ரோ மாநகரசபைக்குட்பட்ட பிராந்தியத்தை 416 பகுதி எனவும் சுற்றுப்புறப் பகுதியை 905 பிராந்தியம் எனவும் பொதுவாக அழைக்கப்படுகின்றன. இதைப் போலவே மொன்றியால் பெரும்பாகத்தை எடுத்துக் கொண்டால் மொன்றியால் தீவும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களும் காணப்படுகின்றன. அதாவது ஒன்றாறியோவில் 416 பிரதேசமும் 905 பிரதேசமும் இருப்பதைப் போல கியூபெக்கிலும் 514 பிரிவும் 415 பிரிவும் இருக்கின்றன. ரொறன்ரோ மாநகரசபை எல்லைக்குள் லிபரல் கட்சிக்கு ஆதரவு அதிகமாகவும், சுற்றுப்புறத் தொகுதிகளில் கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவு அதிகமாகவும் இருக்கின்றது. ரொறன்ரோ மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள 22 தொகுதிகளில் லிபரல் கட்சிக்கு 11 ஆசனங்களும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 8 ஆசனங்களும் கிடைத்துள்ள போது, சுற்றுப்புறத்தில் உள்ள 21 தொகுதிகளில் லிபரல் கட்சிக்குக் கிடைத்ததோ ஒரே ஒரு


ஆசனம். ஆனால் கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றிய ஆசனங்களின் தொகையோ 20. இதனை ஒத்ததாகவே கியூபெக் மாகாணத்தில் மொன்றியால் தீவில் லிபரல் கட்சிக்கு அதிக ஆதரவும், அதனைச் சுற்றியுள்ள தொகுதிகளில் புளொக் கியூபெக்குவா கட்சிக்கு அதிக ஆதரவும் இருக்கின்றது.

கியூபெக்கில் கடைசியாக நடத்தப்பட்ட ஒரு கணிப்பீட்டு வாக்கெடுப்பில் லிபரல் கட்சிக்கு 36 விகிதமான ஆதரவும், BQ கட்சிக்கு 32 விகிதமான ஆதரவும், ADQ கட்சிக்கு 31 விகிதமான ஆதரவும் இருப்பதாகக் காணப்பட்டுள்ளது. அதைப் போலவே ஒன்றாறியோவில் இப்பொழுது லிபரல் கட்சிக்கு 37 விகிதமான ஆதரவும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 35 விகிதமான ஆதரவும், என்.டி.பி கட்சிக்கு 28 விகித ஆதரவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அதாவது இரண்டு மாகாணங்களிலும் மூன்று கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவப் போகின்றது. அத்துடன், எந்தக் கட்சி வென்றாலும் சரி அந்தக் கட்சிக்கு மற்றக் கட்சியை விட ஒரு சில ஆசனங்களே கூடுதலாகக் கிடைக்கும். அதாவது, வெல்லும் கட்சி இறுதிப் பெரும்பான்மையைக் கொண்டதாக இருக்க மாட்டாது. அமைக்கப்படும் அரசாங்கங்கள் சிறுபான்மை அரசாங்கங்களாகவே இருக்கும்.

அதே நேரம் இரண்டு மாகாணங்களிலும் லிபரல் கட்சிக்கே ஆதரவு அதிகமாக இருப்பதால் இந்தக் கட்சிக்கே நிச்சயமாக கூடுதலான ஆசனங்கள் கிடைக்கும் எனவும் கூறிவிட முடியாது. தொகுதிவாரியாக வாக்குகள் எவ்வாறு பிரிகின்றனவோ அதனைப் பொறுத்தே வென்றெடுக்கும் ஆசனங்களின் தொகையும் அமையும்.

இரண்டு மாகாணங்களிலும் கட்சித் தலைவர்கள் கொள்கை அடிப்படையில் வேறுபட்டு நின்றாலும், கியூபெக் மாகாணத்தில் இன்னொரு வித்தியாசமும் காணப்படுகிறது. BQ கட்சியின் தலைவரான பேனாட் லான்றி 1937ம் ஆண்டில் பிறந்தவர். இப்பொழுது வயது 65. லிபரல் கட்சித் தலைவர் ஜோன் ஷரே 1958ம் ஆண்டில் பிறந்தவர். வயது 44. ADQ கட்சியின் தலைவரான மாரியோ டுமொன் 1970ம் ஆண்டில் பிறந்தவர். இப்பொழுது 32 வயது. இவற்றை எடுத்து நோக்கும் பொழுது லான்றி முன்னைய தலைமுறையின் பிரதிநிதியைப் போலவும், ஷரே தற்போதைய தலைமுறையைச் சேர்ந்தவரைப் போலவும், டுமொன் இளம் தலைமுறையான வருங்காலச் சந்ததியைச் சேர்ந்த அரசியல்வாதிகளைப் போலவும் காணப்படுகிறது. இதனால் அந்த மாகாணத்தில் (24ம் பக்கம் பார்க்க)

கே. ஜவஹர்லால் நேரு



திரு. பொன்னையா விவேகானந்தன் வெளியீட்டுரை நிகழ்த்துகின்றார். அருகில் 'தமிழர் தகவல்' பிரதம ஆசிரியர்.

“பொதுநோக்குடைய இதழியல் துறையானது ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம் ஒரு சமூகமானது தன் வழிகளை வகுத்துக் கொண்டும் சிலவற்றை மாற்றிக் கொண்டும் தெளிவாக வரையறுக்கப்பட்ட வளரும் மனிதநலன் என்ற இலட்சியத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது” என்று உலகப்புகழ் பெற்ற அமெரிக்க இதழியல் பேராசிரியரான ஹெரால்ட் பெஞ்சமின் கூறிய கூற்றை மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் ‘தமிழர் தகவல்’ சஞ்சிகைகள் பன்னிரண்டாவது ஆண்டு பூர்த்தியாக மலர்ந்துள்ள மாமாங்க மலரின் வெளியீட்டுரை நிகழ்த்தக் கிடைத்த இந்த வாய்ப்பினை பெருமைக்குரியதாகக் கருதுகின்றேன்.

பன்னிரண்டு ஆண்டுகள் பூர்த்தியைக் குறிக்க, அதனைக் கொண்டாட மாமாங்கம் என்று அழைத்துச் சிறப்புச் செய்வார்கள் தமிழர்கள். பன்னிரண்டு என்பது இடைப்பட்ட இலக்கம் என்றாலும் அதற்குப் பல சிறப்புகள் உண்டு. மாதங்கள் பன்னிரண்டு. இராசிகள் பன்னிரண்டு. இவற்றிற்கு பன்னிரண்டு மாதங்கள் முடிவடைகையில் ஒரு சுற்று முடிவடைகின்றது. அதையேதான் ஆசிரியரும் தன் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை மட்டுமே பூப்பதால் சிறப்புப் பெற்ற பூ குறிஞ்சிப்பூ. குறிஞ்சிப்பூ உயர்ந்த பூ. நில அமைப்பின் உயர்ந்த இடமாகிய மலைச் சிகரங்களில் மலரும் பூ. வானத்தை அண்மித்திருக்கும் பூ. நாவல் நிறத்திலே மலரும் பூ. குறிஞ்சியின் அத்தனை உயர்ச்சிகளும் இந்த மாமாங்க மலருக்குண்டு என்பதை மகிழ்ச்சியோடு கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அதிகளவிலான தரம் மிக்க ஆக்கங்கள், அதிக பக்கங்கள். பயன்மிக்க வரலாற்றுச் சேமிப்பாக மலர்ந்திருக்கும் இந்த மலர் பல்வேறு தலைப்புகளின் கீழ் திறனாய்வுக்குட்படும் பெருந்தகுதி கொண்டதாகவும் திகழ்கின்றது.

சஞ்சிகைகளைக் குறிப்பிட தமிழர்கள் பொதுவாக மலர் என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். மலர் என்பது நினைக்கும் போதே உள்ளத்துக்குள் அழகு ஊற்றெடுக்கும் சொல். மலர் அழகானது. பல வண்ணங்களைக் கொண்டது. கவர்ச்சி மிக்கது. பெண்களை உவமிக்க காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் சொல்லும் கூட. எனினும் சஞ்சிகைகளை மலர் என அழைத்ததற்கான காரணம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. நன்னூல் என்ற

நல்லிலக்கணம் ஆசிரியரை என்ன நோக்கத்திற்காக மலருக்கு ஒப்பிட்டதோ அதே நோக்கந்தான் சஞ்சிகைகளுக்குமுரியது. பூவானது தான் மட்டுமன்றித் தன் நறுமணத்தால் சார்ந்திருக்கும் சுற்றாடலையே அழகுபடுத்தவல்லது. தன்னைச் சூழவுள்ள எல்லாவற்றையும் தன் மணங் கொள்ளச் செய்யும் ஆற்றல் பூவுக்குண்டு. அதுபோலவே சஞ்சிகைகளும் தமது உள்ளார்ந்த அறிவு மணம் வீசி சார்ந்தோரையும் அழகுபடுத்தவல்லது. அத்தோடு ஒற்றைச் செடியிலிருந்து ஆண்டுதோறும் மலர்கள் மலரும். ஒரு நிறுவனத்தில் இருந்து ஆண்டுதோறும் சஞ்சிகைகள் மலரும்.

இலக்கியங்களிலே தமிழ் வாழ்நிலைக்களம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவை குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனப்பட்டன. கடந்த நூற்றாண்டிலான எமது புலப்பெயர்வுகள் புது வாழ்நிலைக்களனை எமக்கு அறிமுகப்படுத்தின. இப்புலத்தை கவிஞர் சேரன் பனியும் பனிசார்ந்த நிலமும் என்றுரைத்து அதனை ஆறாம் திணையெனக் குறிப்பிட்டார். இந்த ஆறாம் திணை வாழ்வின் அத்திவாரம் எத்துணை ஆறாத்துயர்களின் பின்னணியில் நாட்டப்பட்டது என்பதை இம் மண்ணின் முதல் தலைமுறைகளான நாம் நன்கறிவோம்.

வரலாற்றைச் சரியாகப் பதிவு செய்யும் காலத்தின் கண்ணாடி ‘தமிழர் தகவல்’

ஏறக்குறைய 25 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்தப் புலப்பெயர்ந்த வாழ்வு மிகுந்த போராட்டத்துடனேயே ஆரம்பித்தது. அகதியாகவே வந்த எம்மில் பலருக்கு மேலை நாடுகளின் ஆழ அகலம் தெரிந்திருக்கவில்லை. புரியாத மொழி, தெரியாத பண்பாடு, உயிரை உறைய வைக்கும் குளிர், இவற்றுக்குள் சிக்கி சரியாக வழிகாட்டித் தகவல் வழங்க யாரும் அற்ற நிலையில் குழப்பமுற்ற நம்மவருக்குச் சரியான தகவலைத் தமிழில் இலவசமாக வழங்குவெனத் தோன்றியதே ‘தமிழர் தகவல்’.

தகவலுக்கும் செய்திக்குமிடையே நிறைய வேறுபாடு உண்டு. செய்தி என்பது உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ இருக்கலாம். அவதானிகள் கருதுகின்றனர், நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன என்றவாறு செய்திகள் எழுதப்படலாம். தவறாயின் மறுநாள் மன்னிப்பும் கேட்டுக் கொள்ளலாம். தகவல் அப்படிப்பட்டதல்ல. முழுமையான உண்மைகள் உத்தியோகபூர்வமாக கூறப்பட்டால் மட்டுமே அவை தகவலாக முடியும். அதனால் தான் ஒவ்வொரு அரசாங்கத்திலும் தகவல் திணைக்களம் என்ற ஒன்று தனியாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் கனடியத் தமிழர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளாக அரசு சார்ந்த, சாராத அனைத்துத் தகவல்களையும் சரியாகவும் நேர்த்தியாகவும் வழங்கி வந்த பெருமை தமிழர் தகவல் சஞ்சிகைக்கு மட்டுமே உண்டு என்பதில் மாறுபட்ட கருத்திற்கு இடமில்லை.

கவிஞர் அம்பி அவர்கள் இச் சஞ்சிகை பற்றிக் குறிப்பிடுகையில், உலகிலேயே தமிழருக்குத் தகவல் வழங்குவென வெளிவரும் ஒரே சஞ்சிகை தமிழர் தகவல் மட்டுமே என்று கூறியதை இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இந்த மண்ணிலே மிக வேகமாக வேருன்றிய முதல் தமிழ்த் தலைமுறை ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. நாளைய தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகும் இரண்டாம் தலைமுறை மெல்லத் தலையெடுத்துக் கொண்டிருக்கின்றது. முதல் தலைமுறையானது முற்றிலும் மாறுபட்ட இந்த மண்ணில் தம்மை நிலைநிறுத்தப் போராடிய போராட்டத்தில் அடுத்த தலைமுறையை தமிழியல் தலைமுறையாக வார்த்தெடுக்கத் தவறிவிட்டது என்றுதான் கூறவேண்டும். இந்த பாரிய சமூகப் பொறுப்பைத் தம் தலைமேல் ஏற்று சமூகத்தை நெறிப்படுத்தியிருக்க வேண்டியவை ஊடகங்களே. இந்த மாமாங்க மலரின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போலவே கனடியத் தமிழ் ஊடகங்கள் இத்தகைய செயற்பாடுகளில் பின்தங்கியிருக்கின்றன என்ற கூற்றை மறுப்பதற்கில்லை. இளைய தலைமுறையினரின் சிறந்த முன்மாதிரியினரை அழைத்து விருது வழங்கி ஊக்கப்படுத்துவதன் மூலம் ஊடகங்கள் பற்றிய பொது அபிப்பிராயத்தில் இருந்து தமிழர் தகவல் மாறுபட்டே வந்திருக்கின்றது. அது மட்டுமன்றி தொடர்ச்சியாக வெளிவருகின்ற ஆண்டு மலர்களில் எல்லாம் அவர்களது ஆக்கங்களுக்கு (மறுபக்கம்)

வாகன சாரதிகளும் பயணிகளும் “சீற் பெல்ற்” அணிவது பற்றிய பல விபரங்களும், அதனுடைய பாரதூரமான விளைவுகள் பற்றியும் இந்தத் தொடர் கட்டுரையில் பல தடவைகளில் நீங்கள் வாசித்தது நினைவிருக்கலாம். தொடர்ந்தும் இவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களைத் தருகின்றேன். கட்டாயமாக சீற் பெல்ற் அணிவது சட்டமாக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. ஆனால் அவை எவ்வாறு எங்கெங்கு ‘விதிவிலக்கு’ பெற்றுள்ளதென்பதையும் தெரிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருப்பீர்கள் அல்லவா!

தடுப்புக் காவலில் அல்லது அதையொத்த பாதுகாவலில் உள்ளவர்களை ஏற்றி இறக்கப் பயன்படும் இலாகாவின் வாகனங்களும் (Correctional service), பொலிஸாரின் வாகனங்கள் போன்றவற்றில் பயணம் செய்பவர்கள் இவ்வாறு சீற் பெல்ற் அணிவதில் இருந்து விதிவிலக்குப் பெற்றுள்ளனர்.

அத்தோடு ஒரு பொலிஸ் அதிகாரி அல்லது Peace officer ஒருவரை கடமைகளுக்காக தங்கள் பாதுகாப்பில் உள்ளவரை கொண்டு செல்லும் போதும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பெருந் தெருக்கள் உபவிதி 106(3), 4, 6 கூறுவது என்னவென்றால்,

* பெருந்தெருக்களில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் சாரதிகள் தங்கள் ஆசனத்தில் உள்ள “சீற் பெல்ற்” முறையாக அணிந்திருத்தல் வேண்டும்.

* பெருந்தெருக்களில் பயணம் செய்யும் வாகனங்களில் உள்ள ஒரு பயணி பதினாறு வயதும் அதற்கு மேற்பட்டவராகவும் இருக்கும் பட்சத்தில் முறையாக தன்னுடைய சீற்றில் பொருத்தப்பட்டுள்ள “சீற் பெல்ற்” இணை பாதுகாப்பாக அணிந்திருத்தல் வேண்டும்.

* அத்துடன் பெருந்தெருக்களில் செல்லும் வாகனங்களில் பயணிக்கும் பதினாறு வயதுக்குட்பட்டவர் ஒருவர் கட்டாயமாக தனது சீற் பெல்ற்றை அணிந்திருக்க வேண்டும் என்பதை அந்த வாகன சாரதி உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதையும், அந்த சட்ட உபவிதிகள் உறுதி செய்கின்றன.

கனடாவில் தபால் பகுதியில் (Canada Post) பணிபுரிபவர்களும், தாங்கள் கிராமப் பகுதிகளில் தபால் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் போது மேற்கூறிய பகுதிகளில் விதிவிலக்கு பெறுகின்றனர்.

அம்புலன்ஸ்களில் நோயாளரைக் கொண்டு செல்லும் பகுதியில் (Patient’s compartment) பணி புரிபவர் அல்லது கூடவே செல்லுவவரும் சீற் பெல்ற் அணிவதில் இருந்து விதிவிலக்குப் பெறுகின்றனர். அப்படியானால் கூடவே செல்லும் நோயாளிகூட சீற் பெல்ற் அணிவது

Red Light Camera

சிவப்பு
விளக்கு
23

பீற்றர் ஜோசப்

முடியாத காரியமாகவே கணிக்கப்பட்டு விதிவிலக்குப் பெறுகின்றனர்.

தீயணைக்கும் பகுதி வாகனங்களில் சாரதிக்குப் பின்புறம் உள்ள பகுதியில் உள்ள தீயணைக்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் கடமைகளை சரிவரச் செய்வதற்கு சீற் பெல்ற் தடையாக இருக்கும் காரணத்தினால் அவர்களும் அதில் இருந்து விதிவிலக்குப் பெறுகின்றனர்.

மாநகர சபையினரால் அங்கீகரிக்கப்பட்ட Taxi cab இன் சாரதிகள் அத்துடன் உரிய அதிகாரிகளினால் பத்துப் பேருக்கு உள்ளடங்கியவர்களை கொண்டு செல்லக்கூடிய வாகனங்களைக் குறிப்பாக “Public vehicle” என்னும் விதிகளுக்கு அமைய உத்தரவு பெற்ற வாகனங்களில் பயணம் செய்பவர்களும் விதிவிலக்குப் பெற்றுள்ளனர்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சாரதிகள் வாடகைக்கு ஏற்றிக் கொண்டு செல்லும் பொழுதே பெருந்தெருக்கள் சட்ட விதி 163(3) இன்படி சாரதி ஆசனத்தில் அமர்ந்து பெருந்தெருக்களில் வாகனம் செலுத்தும் போது சீற் பெல்ற் அணிய வேண்டும் என்பதில் இருந்து விதிவிலக்குப் பெறுகின்றார்.

அப்படியானால் இப்பொழுது சிறியவர்கள், குழந்தைகள் எந்தெந்த பகுதிகளில் அடங்குவர் என்பதையும் கவனிக்கலாம். அதாவது சீற் பெல்ற் அணிய விதிவிலக்குப் பெற்றவர்களில் குழந்தைகள் சிறியவர்களின் பிரிவுகளாவன:-

* சிசுக்கள் (Infants) என கருதப்படும் ஒன்பது கிலோ கிராம் நிறைக்குட்பட்ட சிசுக்கள்.

* ஒன்பது கிலோ கிராம் நிறைக்கு குறையாததும், அதற்கு மேற்பட்டதும், அத்துடன் இருபத்தி மூன்று கிலோகிராம் நிறைக்கு குறைவானவர்களுமான நடைபயிலும் பராயத்து சிறுவர்களும், * அத்துடன் பதினெட்டு

கிலோகிராமுடையதும் ஆனால் இருபத்திமூன்று கிலோகிராமுக்கு குறைவானதுமான நிறையையுடைய பிள்ளைகளும் அப்படியானால் Pre-School பாடசாலையில் சேருவதற்கு முன்புதான் வயதையுடைய குழந்தைகளும், இவ்வாறு சீற் பெல்ற் அணிவதில் இருந்து விதிவிலக்குப் பெற்றாலும் அவர்களுக்குள்ள பாதுகாப்பு முறைகள் என்னவென்பதையும் நாங்கள் கவனிக்கலாம்.

சிசுக்கள் எல்லோரும் Rear ward-facing child restraint system பாதுகாப்பான விசேடமாக தயாரிக்கப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டே அவை சீற்றுடன் பொருத்தப்பட வேண்டும். இவ்வாறான விசேட பாதுகாப்பு சிசுக்களுக்குரிய சீற்றுக்கள் Motor vehicle safety act (Canada) இன் விதிகளுக்கமைய செய்யப்பட்டவையாகவும் இருத்தல் அவசியமாகின்றது.

இப்பொழுது நடைபயில முற்படும் வயதுக் குழந்தைகளின் (Toddlers) பாதுகாப்பு எப்படியெனப் பார்க்கலாம். இவர்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் அவர்களுடைய பெற்றோருடையதாகவோ அல்லது Legal Guardian அல்லது அவர்களுடைய சொந்த, வாடகைக்கு அமர்த்தப்பட்ட, பொதுவான பாவனைக்கு அவர்கள் பாவிக்கும் வாகனங்களாகவும், அதிலும் அவர்களுக்கென வாகன பாதுகாப்பு சட்ட விதிகளுக்கமைய செய்யப்பட்ட சீற் பொருத்தப்பட்டதாகவும் இருந்து அவ்வகையான சீற்றுக்கும் சரியான வகையில் முறையாகவும் பாதுகாப்பாகவும் கார் சீற்றுடன் பொருத்தப்பட்டதாகவும் இருத்தல் முக்கியமாகக் கருதப்படுகின்றது.

Pre-schooler பாடசாலையில் சேருவதற்கு முன்னான வயதையொத்தவர்கள் தாங்கள் செல்லும் போக்குவரத்து வண்டியில் உள்ள Pelvic restrin எனப்படும் இடுப்புடன் சேர்த்து போடப்படும் பட்டிகளை அணிய வேண்டும் என்பதையும் பெருந்தெருக்கள் விதிகள் கூறுகின்றன.

பெருந்தெருக்கள் உபவிதிகளுக்கு அமைய 106(4) ம் பகுதியில் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்கள் சீற் பெல்ற் அணிவதில் இருந்து விதிவிலக்குப் பெற்றவர்களில் இன்னும் சில பகுதியினர் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒரு வாகனத்தை பின்புறமாக அடிக்கடி செலுத்தக் கூடிய ஒரு தொழிலையும் அதற்குரிய ஒரு மோட்டார் இயந்திரத்தையும் செலுத்துபவரும்.

அத்துடன் ஒரு அத்தாட்சிக்குட்படுத்தப்பட்ட வைத்தியரினால் ஒரு நோயின் அல்லது உடலியல் காரணமாக சீற்பட்டி அணிய (24ம் பக்கம் பார்க்க)

இது ஒரு ஒசி (Aussie) பயணம் - 5

பொ. கனகசபாபதி

நீலகிரியும் மூன்று சகோதரிகளும்: "நீலகிரி தமிழ் நாட்டில் அல்லவா உள்ளது" எனக் கேட்டு விடாதீர்கள். இது ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள Blue Mountains, நான் தான் நீலகிரி என நாமகரணம் சூட்டினேன். வெளிர் நீலநிறத்திலே ஒரு மலைத்தொடர். உயரம் ஒன்றும் பெரிதாக இல்லை. பெருநகர் ஒன்றின் விளிம்பிலே இத்தகைய ஒரு மலைத்தொடர் உலகின் வேறு எந்த நாட்டிலேயும் இல்லை என்கிறார்கள். அங்கே அடர்த்தியாகக் காணப்படும் சஞ்சீவி (Eucalyptus) மரங்களின் மேல் சூரிய ஒளி விழ அந்த வெப்பம் இலைகளில் உள்ள எண்ணையை ஆவியாக்கி வெளியேற்றுகிறது. ஆவியான எண்ணை வளிமண்டலத்திலே பரவி நிற்க, அந்த ஆவியின் ஊடாக சூரிய ஒளி போவதால் தான் வெளிர்நீல வண்ணம் தோன்றுகின்றதாம்.

பலகோடி வருடங்களாக கற்பாறைகள் படிந்து தோன்றிய இம்மலைத் தொடர் நீர்வீழ்ச்சிகளாலும், ஆற்று நீராலும் ஏன் காற்றினாலும் கூட அரிக்கப்பட்டமையால் வெவ்வேறு கவர்ச்சிகரமானதும் விநோதமானதுமான உருவ அமைப்பைப் பெற்று காணப்படுகின்றன. அவற்றிலே அருகருகே காணப்படும் மூன்று பாறைகள் நெடியவை. பாறை ஒன்றின் இடைப்பட்ட பகுதிகள் இடிந்து பள்ளத்தாக்கில் விழுந்து விட சிதிலமடைந்து எஞ்சி நின்றவை காற்றின் உராய்வினால் கவர்ச்சிகரமான அமைப்பைப் பெற்று வெளிர் நிலப் பின்புலத்திலே அழகிய உருவங்களாக காணப்படுகின்றன. இவை மூன்று சகோதரிகள் (Three Sisters) எனப்படுகின்றன என எண்ண வேண்டாம். இவை மணற்பாறைகள் (Sand stone cliffs) பலகோடி வருடங்களாகப் படிமங்களாகத் தோன்றியவை. எனவே, அரிப்பு நடைபெறுவது சுலபம். மாமல்லபுரத்தில் பார்த்திருப்பீர்களே, அவை கருங்கற் பாறைகள். மகேந்திரப் பல்லவன் கல்லிலே கலை வண்ணம் கண்டவன். அவன் தேர்ந்தெடுத்த பாறை காலத்தால் சிதைவுறா வகை. அங்கே அவன் மனிதர்களைக் கொண்டு விரும்பிய வடிவங்களை அமைத்தான். இங்கே இயற்கை அமைத்துக் கொடுத்துள்ள வடிவங்களுக்கு இவர்கள் பெயரிடுவார்கள். மூன்று சகோதரிகள் இன்னோர் சமயம் மூன்று முயல்களாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேள்விப்பட்டிருப்பீர்களே 'மெல்லென்ப பாயும் தண்ணீர் கல்லையும் உருகப் பாயும்' என்று. அதை இது விளக்குகிறது. எதுதான் தமிழில் இல்லை!

கதை உண்டாம். ஒரு குறுநில மன்னனுக்கு உன்னைப்பார் என்னைப் பார் என மூன்று அரசகுமாரிகள். அந்த அரசனுக்கும் அண்டை மாநிலத்து குறுநில மன்னனுக்கும் இடையே உக்கிரமான போர். எப்படியோ அந்தப் பொடிச்சியன் அந்த மன்னனின் மகனின் அஷ்டலட்சணங்களையும் கண்டு மனதைப் பறிகொடுத்து விட்டனர். கட்டினால் அவனை அல்லது வெட்டியாய் வாழ்வேம் என சபதம் எடுக்கிற அளவினுக்குக் காதல் போதை தலைக்கேற நின்றனர். அரசனுக்கோ கோபம் என்ற கோபம். சாம, பேத, தானம் ஒன்றுமே கைகூடவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல், தண்டம் என்னும் அடுத்த கட்டத்துக்குப் போனான். "பிடியுங்கள் சாபம்" என கை காட்டினான். மூவருமே கல்லாய் உறைந்து நின்றனர். 'பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்' என்பர். இங்கே பெற்றவரின் கல் மனம் பிள்ளைகளைக் கல்லாக்கி விட்டது. (உபயம்: கதிர்). நிலவளம், நீர்வளம் ஆறு நீர்வாங்கு தளம்

இந்த மூன்று சகோதரிகளுக்கும் நம்ம ஊர்களில் உள்ளது போன்று ஓர் கர்ணபரம்பரைக்

யாவுமே நமது வழக்கை ஆறுவகை, அதாவது மாரியில் ஆறு. கோடையில் மணல் மேடு. ஆஸ்திரேலியாவின் மிக்க நீளமான ஆறு டார்லிங்ரன் (Darlington) ஆறு. இதன் நீளம் 1702 மைல். இதன் ஓட்டத் தூரத்திலே கூட இடையிடையே சில பருவ காலங்களில் வரட்சி காணப்படுமாம். அங்கும் நீர்ப் பிரச்சனை உண்டு. இவ்வருடம் நீர்ப் பஞ்சத்தின் காரணமாக நீர் தேடி அவைந்த ஓட்டகங்கள் ஒரே நாளிலேயே ஒன்பது வெவ்வேறு இடங்களில் புகையிரதங்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளன. ஓட்டகங்கள் தமது ஏரிகளில் நீர் சேகரித்து வைக்கின்றன என்பது எல்லாம் கட்டுக்கதை. காட்டிலே நீர்ப் பஞ்சம் ஏற்பட்டாலும் நாட்டினைப் பாதிப்பதில்லை. மக்களின் தேவைக்கும் விவசாயத்திற்கும் போதிய நீர் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் புத்திசாலித்தனமாக மழை நீர் சேகரிக்கப்படுதல் ஆகும். ஆறுகள் ஓடும் பாதையில் அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் ஆற்று நீர்




(catchment area): ஆஸ்திரேலியாவிலே கோடை காலங்களிலே பெரிய அளவிலே காட்டுத் தீ (Bush fires) ஏற்படுவதுமூன்று. இரண்டு காரணங்கள். கோடையில் வரட்சி. மற்றையது அங்கே உள்ள சஞ்சீவி மரங்களின் இலைகள் உலர்வதால் வெளியேறுகின்ற எண்ணை (Eucalyptus oil) தீ பரவுவதற்குக் காரணமாக அமைகிறது. ஆறுகள் உள்ளன. ஆனால் அவை

வீணை கடலினைச் சென்றடைவதில்லை. பெய்கின்ற மழை நீர் முழுவதும் விரயமாகாமல் நீர் வாங்கு தளங்களில் சேகரிக்கப்படுகின்றன. மலைகளில் பனிகாலத்தில் பொழிந்த பனி, உருகி நீராகும் பொழுது வடிகால்கள், (26ம் பக்கம் பார்க்க)

கனடிய மூன்று மட்ட அரசுகளையும் பிரதிநிதித்துவம் செய்த 12வது வருட விருது விழாவின் பிரதம விருந்தினர்கள்



திரு. ஜோர்ஜ் ஸிமித்ரமன் M.P.
ஒன்ராறியோ மகாண சபையின்
றோஸ்டேல் தொகுதி உறுப்பினர்



திரு. ஜோன் மக்கே M.P.
ஸ்காப்ரோ கிழக்குத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்.
கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம்
செய்த கனடிய நாடாளுமன்றக் குழுவில்
இடம்பெற்ற இவர், லிபரல் கட்சியின்
ஒன்ராறியோ மகாண நாடாளுமன்றக்
குழுவின் தலைவர்.



பாபரா ஹோல்
மாநகர மூத்த அரசியல் பிரமுகர்
ரொறன்ரோ நகரின் முன்னாள் மேயர்

தமிழர் தகவலின் பன்னிரண்டாவது ஆண்டு பூர்த்தி விழா, 'மாமாங்க விழா' என்னும் சிறப்புப் பெயருடன், பெப்ரவரி 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ நகர சபையின் அங்கத்தவர் சபா மண்டபத்தில் நடைபெற்றது. வழமை போன்று முதல் அமர்வு ஆசி, வாழ்த்து, மலர் வெளியீடு ஆகியவற்றுடன் தமிழிலும், இரண்டாவது அமர்வு ஆங்கிலத்தில் விருது வழங்கும் வைபவமாகவும் நடைபெற்றது.

இரண்டாவது அமர்வின் நெறியாளராக (Master of Ceremony) வழக்கறிஞர் யசோ சின்னத்துரை அமர்ந்து சிறப்பாகத் தமது பணியினை நிறைவு செய்தார். கனடிய மததிய அரசின் பிரதிநிதியாக, இலங்கை இனப்பிரச்சனை விவகாரக் குழுவில் இடம்பெறும் ஸ்காப்ரோ கிழக்கு எம்.பி ஜோன் மக்கேயும், ஒன்ராறியோ மகாண அரசின் பிரதிநிதியாக றோஸ்டேல் தொகுதி உறுப்பினர் திரு. ஜோர்ஜ் ஸிமித்ரமனும், ரொறன்ரோ நகர சபையின் பிரதிநிதியாக அதன் உறுப்பினர் பாம் மாக்கொனாலும் கலந்து உரையாற்றினர்.

தமிழர் இல்லங்களில் அபிமானம் பெற்றுத் திகழும் முன்னாள் மேயரும், இவ்வருடம் நடைபெறும் புதிய மேயர் தேர்தலின் முன்னணி வேட்பாளருமான பாபரா ஹோல் இங்கு சிறப்புரையாற்றினார். இங்கு உரையாற்றிய அனைவருமே

கனடியத் தமிழர்களின் செழிப்பையும் கடின உழைப்பையும் வரவேற்றுப் பாராட்டிக் குறிப்பிட்டதுடன், தமிழர் சமூகத்தின் உயர்ச்சியிலும் வளர்ச்சியிலும் 'தமிழர் தகவல்' தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளாக நடுவில் நின்று ஆற்றிவரும் பணியையும் வியந்து கூறினர். Information is Power என்று குறிப்பிட்ட பாபரா ஹோல் அவர்கள், இதனை நன்குணர்ந்த 'தமிழர்



பாம் மக்கொனல்
ரொறன்ரோ நகர சபையின்
'குட்டி யாழ்ப்பாணம்' வட்டார உறுப்பினர்

தகவல்' தனது பணியினைச் செவ்வனே நிறைவு செய்து வருவதைக் கடந்த பன்னிரு வருடங்களாகத் தாம் அருகிருந்து கவனித்து வருவதாகப் பெருமையுடன் தெரிவித்தார்.

திரு. ஜோன் மக்கே அவர்கள் கடந்த வருடம் இலங்கைக்குத் தாம் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை நினைவுகூர்ந்து, இனப்பிரச்சனைக்கான சமாதானத் தீர்வு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் நிரம்பவே காணப்படுவதாகவும் சொன்னார். இவ்விடயத்தில் கனடிய அரசு தன்னாலான உதவிகள் அனைத்தையும் வழங்க முன்வந்திருப்பதாகவும் குறிப்பிட்டதோடு, புலம்பெயர்ந்த மக்களின் களிசமான பங்களிப்பு சமாதானத் தேடுதலுக்கு அவசியமென்பதையும் எடுத்துச் சொன்னார்.

இவ்வருட விழாவில் ஆறு தம்பதிகளும், இரு வெளிநாட்டுப் பிரமுகர்களும், ஆறு மாணவர்களும் அவர்களின் சேவை, பணி, சாதனை ஆகியவைகளுக்காகப் விருதுகள் வழங்கி கௌரவம் செய்யப்பட்டனர். அடுத்த நான்கு பக்கங்களிலும் ஒளிப் படங்களாக இவைகளைத் தரிசிக்கலாம்.




திரு. எஸ். ஆர். ராஜபாலனின் விழா பற்றிய கண்ணோட்டம் ஆங்கிலத்தில் ஒன்பதாம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

விருது விழாவின் புரவலர்கள் கௌரவம்




தமிழர் தகவல் விருது விழாவினைப் பொறுப்பேற்ற புரவலர்கள் அனைவரும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட திரு. ஜோன் மக்கே எம். பி அவர்களால் நன்றிகூறும் நினைவுப் பட்டயம் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றனர். திருவாளர்கள் க. சபேசன், விக்டர் சந்தியாபிள்ளை, ஸ்மைலி சோதிலிங்கம் ஆகியோர் தங்களுக்கான பட்டயங்களைப் பெறுவதை இங்குள்ள படங்களில் காணலாம். மற்றிரு புரவலர்களான திரு. ரிஷி ரத்னகோபால், திரு. கண்ணன் துரைராஜா ஆகியோருக்கான பட்டயங்கள் அவர்களிடம் பின்னர் நேரடியாக வழங்கப்பட்டது.


சாதனை மாணவர்களுக்கு விருது




12வது ஆண்டு பூர்த்தி விழாவின் முதல் அமர்வு




தலைமை
தீவகம் வே. இராஜலிங்கம்
'நம்நாடு' பிரதம ஆசிரியர்



அங்குரார்ப்பணம்
விஜய் ஆனந்த்
'தமிழர் தகவல்' முதல் உதவி ஆசிரியர்



தமிழ்த்தாய் வாழ்த்தும்
கனடிய தேசிய கீதமும்
செல்வி அனோஜினி குமாரதாசன்




வரவேற்புரை
கதிர் துரைசிங்கம்
இணைப்பாளர், தமிழர் தகவல் ஆய்வகம்



ஆசியுரை
சிவஜீ ப. விஜயகுமார குருக்கள்
ஸ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தானம்




வாழ்த்து
அ. யோ. சந்திரகாந்தன் அடிகள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம்




வாழ்த்து
சிவஜீ ப. கிருஷ்ணராஜ குருக்கள்
மிஸிஸாகா ஜெயதுர்க்கா ஆலயம்




வாழ்த்து
மோகன் நடராஜா
தலைவர், TVi தமிழ் தொலைக்காட்சி




வாழ்த்து
பொ. திருநாவுக்கரசு
உலகத் தமிழர் இயக்கம்



வாழ்த்து
நடா ஆர். ராஜ்குமார்
அதிபர், 'கீதவாணி' வானொலி




வாழ்த்து
திரு. க. சபேசன்
முத்த தமிழ் வர்த்தகப் பிரமுகர்




வாழ்த்து
ஆர். என். லோகேந்திரலிங்கம்
பிரதம ஆசிரியர், 'உதயன்'




வாழ்த்து
'ப்ரியமுள்ள' கலாதரன்
அதிபர், கனடிய தமிழ் வானொலி



வாழ்த்து
ஐ. சண்முகநாதன்
உதவி ஆசிரியர், 'ஈழமுரசு'



மலர் வெளியீட்டுரை
பொன்னையா விவேகானந்தன்
விரிவுரையாளர், ஒலிபரப்பாளர்



சிறப்புரை
வீ. ஆர். இராமநாதன்
விருதுகள் பெற்றவர்கள் சார்பில்


'தமிழர் தகவல்' மாமாங்க விருதுகள் - 'அறிஞர்களையும் கலை'



விருது வைப்ப நெறியாளர்
யசோ சின்னத்துரை
வழக்கறிஞர்



தலைமை
நா. சிவலிங்கம்
தலைவர், தமிழர் தகவல் நிலையம்



விருதாளர்கள் சார்பில் உரை
கே. எஸ். சிவகுமாரன்
எழுத்தாளர், திறனாய்வாளர்




ஒளிப்பட விபரங்களை 21ஆம் பக்கம் பார்க்க

கலைஞர்களையும் வாழும் பொழுதே கௌரவிக்கப் பழகுவோம்'



க்கவும்

படங்கள்: பிரான்சிஸ் போட்டோ & 'ஐபிட்டர்' நவா



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

குடும்ப பல்வைத்தியர்

• General Dentistry • Orthodontics • Implants

சகல பல் வைத்திய சேவைகளும், கிளிப் போடுதல் ஆகியனவும்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8

திங்கள், செவ்வாய், புதன்(காலை), வியாழன், வெள்ளி, சனி
Near Kennedy Subway (Rainbow Village கட்டடத்தில்)

(416) 266 5161

"ஊரோடும் உறவோடும் உறங்காமல் நாங்கள்"

www.alaiyosai.com

எங்கள் கலைகள்
எங்கள் நிகழ்வுகள்
எங்கள் உணர்வுகள்

மண்ணிலிருந்து விண்ணுக்கு...

அறிவித்தல்களுக்கு 50% கழிவு! விளம்பரங்களுக்கு விசேட கழிவு வழங்கப்படும்!!

அலையோசை
அலையோசை



தொலைபேசி:

416 494 7440

தொலைநகல்:

416.497.9507

மின்னஞ்சல்:

contact@alaiyosai.com

மூன்றாவதாண்டு காற்பதிப்பில்

நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை
1430 AM அலைவரிசையில் ஒலிபரப்பாகிறது!

அலையோசை

www.alaiyosai.com

வானொலிச் சேவை

கனடிய நிரந்தர வதிவிட உரிமையாளர்களுக்கு முக்கிய செய்தி

வெளிநாடுகளுக்குச் சென்ற நீங்கள் மீண்டும் கனடாவீனாள் வருவதை இவசுவாக்குங்கள்.



பிரயாணம் செய்யுமுன் நிரந்தர வதிவிட உரிமை அட்டையைப் (Permanent Resident Card) பெற்று நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள். (குறிப்பு: Permanent Resident Card என்பதை PR அட்டை எனச் சுருக்கமாக அழைப்போம்.)

✳ **யாருக்கு PR அட்டை தேவைப்படும்?** உலக நாடுகளில் பயணித்து, கனடாவிற்குத் திரும்பும் நிரந்தர வதிவிட உரிமையாளர் லாண்ட்ட குடிவரவாளர்களுக்கு விமானத்தில் கப்பலில், ரயில் பஸ்ஸில் பிரயாணம் செய்வதற்கு P.R. அட்டை அவசியம். 31-12-2003 இல் இருந்து இது நடைமுறைக்கு வரவிருக்கிறது. கனடியப் பிரசைகளுக்கு இந்த P.R. அட்டை தேவைப்படாது.



✳ **எங்கே இந்த PR அட்டையை காண்பிக்க வேண்டும்?** 31-12-2003 இல் இருந்து வெளிநாடுகளிலிருந்து கனடா திரும்பும் நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் விமானம் பஸ், ரயில் கப்பல் ஆகியவற்றில் பிரயாணம் செய்வதற்கு முன் PR அட்டையை அங்குள்ள உத்தியோகத்தர்களிடம் காண்பிக்கவேண்டும்.

நீங்கள் நிரந்தர வதிவிட உரிமையாளராக இருந்து PR அட்டை இல்லாவிடில் கனடாவிற்கு வர விமானத்தில் கப்பலில் பஸ்ஸில் ரயிலில் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டீர்கள். இச்சட்டம் 31-12-2003இல் இருந்து நடைமுறைக்கு வரும். இவ்வட்டை உங்களை அண்மையில் உள்ள கனடிய தூதரகத்திற்குச் சென்று இப்பயணத்திற்கு மட்டும் அனுமதிப் பத்திரம் பெறுமாறு அனுப்புவார்கள். இதனால் தாமதமும் மேலதிக பணச்செலவும் உங்களுக்கு ஏற்படும்.

✳ **கனேடியப் பிரஜையாகுதல்:** கனடாவில் நிரந்தரக் குடியரிமை பெற்றவர்கள் (Landed Immigrants) அதாவது கனேடியப் பிரஜாவுரிமை கோரத் தகவலுள்ளவர்கள் கனேடியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

✳ **எப்படி PR அட்டையைப் பெறுவது?** Citizenship & Immigration Canada www.cic.gc.ca. குடியரிமை குடிவரவு கனடா இணையத்தின் முகவரியூடாக அல்லது PR Card Centre (1 800 255-4541) நம்பரை அழைத்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் இந்த நாட்டிற்கு வருகை தந்த வருடத்தை வைத்தே விண்ணப்பங்கள் கவனிக்கப்படுகின்றன. கீழே உள்ள அட்டவணைப் பிரகாரம் எந்த மாதத்தில் நீங்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் எனத் தெரிந்து தாமதியாது விண்ணப்பிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் கனடாவிற்கு வருகை தந்த வருடம் 1998 ஆயின் 2003-மே மாதம் முதலாம் திகதி விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.



விண்ணப்பப் படிவங்கள் மேலதிக விபரங்கள் :

☎ 1 800 255-4541
TTY / TDD: 1 888 576-8502
☎ www.cic.gc.ca

வருகை தந்த வருடம்	எப்போது விண்ணப்பம் தாக்கல் செய்வது.
2000 - 2002	தையிலிருந்து ஏப்பிரல் 2003 வரை
1996 - 1999	மே 2003
1992 - 1995	ஜூன் 2003
1988 - 1991	ஜூலை 2003
1980 - 1987	ஆகஸ்ட் 2003
1973 - 1979	செப்டம்பர் 2003
1973 ற்கு முன்பு	எப்பவும் (any time)

Canada

முன் பக்கங்களிலுள்ள ஒளிப்படங்களில் இடம்பெற்றுள்ள விருதாளர்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. வருடாந்த விருதுகள் பெற்றவர்கள்

திரு. தி. விசுவலிங்கம் - வடிவழகாம்பாள் விசுவலிங்கம் தம்பதிகள்
திரு. நா முருகையா - விசாகபூஷணம் முருகையா தம்பதிகள்
திரு. வி. திவ்வியராஜன் - சிவபாக்கியம் திவ்வியராஜன் தம்பதிகள்
திரு. எஸ். வி. வர்மன் - சாந்தினி வர்மன் தம்பதிகள்
டாக்டர் மு. இளங்கோ - டாக்டர் ஜானகி இளங்கோ தம்பதிகள்
திரு. க. தம்பிராஜா - திருமதி சந்திரா தம்பிராஜா தம்பதிகள்

சிறப்பு விருதுகள் பெற்றவர்கள்

திரு. வி. ஆர். இராமநாதன் இங்கிலாந்து
திரு. கே. எஸ். சிவகுமாரன் அமெரிக்கா

கௌரவம் பெற்ற சாதனை மாணவர்கள்

ஜீவிதன் முத்துலிங்கம் ஓட்டாவா
யாழினி சாந்தாராம் மார்க்கம்
வினோத் தருமகுலசிங்கம் ரொறன்ரோ
ஷியாம் தவேந்திரன் ரொறன்ரோ

'குட்டி' யாழ்ப்பாணத்தில் 'அம்பாள் டிரேடிங்' புதுக்கடைத் திறப்பு விழா



கனடாவின் 'குட்டி யாழ்ப்பாணம்' என அழைக்கப்படும் பார்ளிமென்ட் வெலஸ்லி பகுதியில், 'அம்பாள் டிரேடிங்' வர்த்தக நிறுவனத்தின் புதுக்கடைத் திறப்பு விழா கடந்த மாதம் சிறப்பாக நடைபெற்றது. இப்பகுதியில் கடந்த ஒரு தசாப்தமாக வர்த்தகம் புரிந்துவரும் இவர்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள். ஒன்ராறியோ மாகாண சபையின் றோஸ்டேல் தொகுதி உறுப்பினர் திரு. ஜோர்ஜ் ஸ்மிதர்மன் அவர்கள் சைவ முறைப்படி மங்கள விளக்கேற்றி, நாடாடை வெட்டி, முதற் கொள்முதல் செய்து வியாபாத்தினை ஆரம்பித்து வைத்தார். மற்றும் பல பிரமுகர்கள் இதில் பங்கேற்று வைபவத்தினைச் சிறப்பித்தனர். வர்த்தக நிறுவனத்தை திரு. ஜோர்ஜ் ஸ்மிதர்மன் M.P.P திறந்து வைப்பதையும், நிறுவன உரிமையாளர்களுடனும் பங்காளர்களுடனும் அவர் கூட்டாக நிற்பதையும் இங்குள்ள ஒளிப்படங்களில் காணலாம்.

ராஜ்குமாரின் 'யுனிவேர்சல்' சேவை நிறுவனத் திறப்புவிழா



குழந்தைகள் கல்வி முதலீடு, காப்புறுதி உட்படப் பல்துறைச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கும் ஆர். ஆர். ராஜ்குமாரின் 'யுனிவேர்சல்' சேவை நிறுவனத்தின் புதிய அலுவலகம் கென்ஸ்டி/எக்ஸ்டன்டன் சந்திப்புக்கு அருகிலுள்ள கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. இந்த அலுவலகத் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட சில படங்களை இப்பக்கத்தில் காணலாம். 'தமிழர் தகவல்' பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் இதனை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். வர்த்தகப் பிரமுகர்கள் என். கேதா, ஆ. வேலுப்பிள்ளை உட்படப் பலர் ஒளிவிளக்கேற்றி வாழ்த்துக் கூறினர். ஜெயா அன் பிறதர்ஸ் கட்டிட மேல்மாடியில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

What Canada's New Health Care Action Plan Means For You



- Better access to doctors, nurses and other health practitioners around the clock
- Increased home care for patients recovering from surgery
- Reduced waiting times for diagnostic equipment
- Relief for those facing the high costs of medication
- Annual reporting on how your health care dollars are being invested

For more information:

1 800 O-Canada (1 800 622-6232)

TTY: 1 800 465-7735

canada.gc.ca


Canada^{ca}

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபவம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON-THE-SPOT
FINANCING**

4362 Sheppard Ave. East
at Brimley

Tel: 416 412 3838

அரசியல் அலசல்

நடைபெறும் தேர்தலானது மூன்று தலைமுறையினருக்கிடையே நடைபெறுகின்ற ஒரு போட்டியைப் போலவும் தோற்றமளிக்கிறது.

கியூபெக் மாகாணத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில் லான்றி, ஷரே ஆகிய இருவரும் யார் தோல்வி அடைகின்றாரோ அவருடைய அரசியல் வாழ்க்கையும் அத்துடன் அஸ்தமனமாகி விடும். ஆனால் டுமொன் அவர்களின் நிலைமை அப்படியல்ல. அவர் தோற்றாலும் அவருடைய அரசியல் வருங்காலம் பிரகாசமாகவே இருக்கும். அவருடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டே போகும். அவருக்கு அடுத்த தேர்தலில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிட்டால், தற்சமயம் அவருக்கு மாகாண அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்கு அனுபவம் போதாது என மக்கள் எண்ணுவதாகக் கணிக்கப்பட வேண்டுமே தவிர அவருக்கு ஆதரவில்லை எனக் கணித்துவிடக் கூடாது. அவர் என்றைக்கோ ஒரு நாள் மாகாணத்தின் முதலமைச்சராவது நிச்சயம்.

டுமொன் 1994ம் ஆண்டில் முதல் முதலாக சட்டசபைக்குத் தெரிவானார். அன்று முதல் தனியொரு அங்கத்தவராக சபையில் இருந்த டுமொன் அவர்கள் அதிர்ஷ்டம் இந்த ஆண்டு திடீரென அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஏப்ரல் மாதம் சங்குயினே என்னும் தொகுதியில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் இவருடைய கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். அதன் பின்னர் ஜூன் மாதத்தில் மூன்று இடைத் தேர்தல்கள் ஒரே நாளில் இடம்பெற்றன. அந்த மூன்று தொகுதிகளையும் லிபரல் கட்சி வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டு தொகுதிகளில் லிபரல் கட்சி நிச்சயமாக வெற்றி பெறும் என மொன்றியால் பத்திரிகைகள் ஆர்டும் கூறின. ஆனால் டுமொன் அவர்களின் கட்சி இந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்று கியூபெக் மாகாண மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

ஒன்றை மட்டும் நிச்சயமாகக் கூறலாம். அதாவது, எது எப்படியிருந்தாலும் நடைபெற இருக்கும் மாகாணத் தேர்தல்கள் இரண்டும் மிகவும் சுவையுள்ளவையாக இருக்கப் போகின்றன என்பதுதான் அது.

Tamils' Information

(continued from page 9)

and that too at the appropriate time. Let us all wish 'Thiru ' to reach greater heights in the cars to come.

It certainly was a pleasant treat to listen to the talented youngster Anjoini Kumaradasan who recited the National Anthem both in English as well as Tamil with great emotion and brought the evenings program to a close.

It was a great evening that proved once again that Mr. Thiruchelvam is a man who aims for perfection and gets things done with no fanfare. When I ponder over his talents and achievements I am reminded of a saying, "a rooster lays just one egg and makes so much noise but a turtle that lays more than 1000 eggs just glides away towards the ocean in silence".

சிவப்பு விளக்கு

(13ம் பக்கத் தொடர்ச்சி)
முடியாதென சிபாரிசுக் கடிதம் வைத்திருப்பவரும், அல்லது ஒருவருக்கு அவருடைய உடல் பருமன் அதிகரித்த தன்மையாலோ அல்லது அவருடைய உடலியல் அமைப்பு வித்தியாசத்தினாலோ அவர் சீற்பெல் அணிய முடியாமல் இருந்தாலும் விதிவிலக்கு இருக்கின்றது. அத்துடன் ஒரு வாகனத்தில் தொழில் புரிந்து கொண்டிருப்பவர் அவருடைய தொழில் காரணமாக அடிக்கடி இறங்கி ஏற வேண்டிய நிலையில் உள்ளதாலும், அத்துடன் அந்த வாகனம் 40 கிலோமீற்றர் வேகத்துக்கும் ஓட வேண்டிய அவசியமும் இல்லாத நிலையில் (உதாரணமாக மாநகர சுத்திகரிப்புக்காக குப்பை கூளங்கள்) எடுக்கும் வேலை செய்பவர்களுக்கும் விதிவிலக்குகள் உள்ளன.

மனவெளி கலையாற்றுக் குழுவின் பத்தாவது அரங்காடல்

மனவெளி கலையாற்றுக் குழுவின் பத்தாவது அரங்காடல் இந்த மாதம் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வார்டன் & Hwy 7 சந்திக்கு அருகாமையிலுள்ள மார்க்கம் தியேட்டர் அரங்கில் நண்பகல் 12:30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இரு நிகழ்வுகளாக நடைபெறவுள்ளது. மீண்டும் இந்த மாதம் 29ம் திகதி (சனிக்கிழமை) வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலுள்ள ஹியுமானிற்றீஸ் தியேட்டரிலும் நடைபெறவுள்ளது. இந்த அரங்காடலிலே, தனிமரம் (ஆக்கம், நெறியாள்கை: மாலினி பரராஜசிங்கம்), ந.முத்துசாமியின் பாகப்பிரிவினை (நெறியாள்கை: இரா. சிவரத்தினம்), சேரனின் ஊர்ப்போக்கு (நெறியாள்கை: க. நவம்), கே.எஸ். பாலச்சந்திரனின் தள்ளுவண்டிக்காரர்கள் (நெறியாள்கை: துவதி ஞானப்பிரகாசம்), செழியனின் என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது (நெறியாள்கை: சுகந்தன்) ஆகிய நிகழ்வுகள் மேடையேற்றப்படவுள்ளன.

சாயி பஜனைகள்

ஸ்காபரோ

ஸ்காபரோ சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காபரோ ஷபன் கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சாயி பஜனை நடத்தப்பட்டு வருகின்றது. இதே நாட்களில் கல்வி வட்டத்தினரின் வகுப்புகள் பிற்பகல் 5:15 மணி முதல் 5:45 மணி வரை நடைபெறும். பாலவிஹாஸ் வகுப்புகள் 5 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முற்பகல் 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடைபெறும்.

வெலஸ்லி

ரொறன்ரோ பார்லிமென்ட் வீதியில் அமைந்துள்ள டொன்வலி எக்ஸ்ரே கட்டிடத்தினுள் தற்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 6 மணி முதல் ஏழு மணி வரையும் சாயி பஜனை நடைபெறுகின்றது. விபரங்களுக்கு (416) 924-6287 இலக்கத்துடன் தொடர்பு கொள்க.

மிஸிஸாகா

மிஸிஸாகா சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு எட்டு மணி முதல் ஒன்பதரை மணி வரை பஜனையும், தியான வழிபாடும் மிஸிஸாகாவில் 1447 அலக்ஸான்ட்ரா அவினியூவில் அமைந்துள்ள ஸ்ரீசத்ய சாயி பாபா நிலையத்தில் நடைபெறுகின்றது. சிறுவர்களுக்கு பாலவிகாஷ் சமயபாடப் போதனைகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் Erindal campusல் சபையினரால் நடத்தப்படுகின்றது. விபரங்களுக்கு (905) 274-8886 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

லான்ட்ஸ்ரவுண்

லான்ட்ஸ்ரவுண் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தில் பிரதி வியாழன் மாலை 7:30 மணி தொடக்கம் 8:30 மணி வரை பஜனைகள் நடைபெறும். அதேதினம் மாலை 6:45 மணி முதல் 7:25 வரை கல்வி வட்டமும் பிரதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி தொடக்கம் ஏழு மணி வரை பாலவிகாஷ் எனப்படும் சிறுவர் சமய வகுப்பும் நடைபெறும். லான்ட்ஸ்ரவுண் தமிழர் கூட்டுறவு இல்ல 3ம் மாடி மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

டொன்மில்ஸ்

டொன்மில்ஸ் சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிளெமிங்டன் பார்க் (29 St.Dennis Drive)

சாயி பஜனைகள்

நூலக மண்டபத்தில் காலை 9:15 மணி முதல் 10:30 மணி வரையும் சிறுவர்களுக்கான (நான்கு வயது முதல் பதினாறு வயது வரை) பாலவிகாஷ் வகுப்புகளும், காலை பதினொரு மணி முதல் 12:30 மணி வரையும் சாயி பஜனையும் நடத்தப்படுகின்றது விபரங்களுக்கு 416-750-0128 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

எற்றோபிக்கோ

எற்றோபிக்கோவில் 2400 Finch West வீதியில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் சாயி பஜனை பிரதி வெள்ளி தோறும் பிற்பகல் 7:30 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறுகின்றது. விபரங்களுக்கு 416-748-7254 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

மார்க்கம்-எக்லின்டன்

மார்க்கம்-எக்லின்டன் சாயி சேவாவினரால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிற்பகல் 7.45 மணிமுதல் 8.45 மணிவரை Cedar Driveல் அமைந்துள்ள Cedar Drive Junior Public பாடசாலையின் ஜிம் அரங்கில் நடைபெறுகின்றது. விபரங்களுக்கு 416-267-1246 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

ரொறன்ரோ கிழக்கு

ரொறன்ரோ கிழக்கு சாயி சமித்தியினரால் பிரதி ஞாயிறு பிற்பகல் 6 மணி முதல் 7.30 வரை பஜனையும், தியான வழிபாடும் 20 Canadian Road இல் அமைந்துள்ள Ellesmere Community Recreation Centre மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான பால விகாஷ் போதனை வகுப்புகளும் ஞாயிறு மாலை 4.45 முதல் 6 மணி வரை நடத்தப்படுகின்றது.


விபரங்களுக்கு - 905 944 1611

ஸ்காபரோ

பார்மஸி - மக்னிக்கல்

ஸ்காபரோ பிறைடல் ரவுண் சாயி சமித்தியினரால் பிரதி ஞாயிறு தோறும் பிற்பகல் 5.00 - 6.15 வரை பாலவிகாஷ் வகுப்புகளும் சாயி இளைஞர்களுக்கான வகுப்புகளும், 5.45 - 6.15 வரை கல்வி வட்ட வகுப்புகளும், 6.30 - 7.30 வரை சாயி பஜனையும் தியான வழிபாடும் 3330 பார்மஸி அவெனியூவில் அமைந்துள்ள Mega Banquet Hall இல் நடத்தப்படுகிறது.

மேலதிக தொடர்புகளுக்கு (416) 431-8930 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.



சபேசன்ஸ்

விருது பெற்ற
தொழிற்றுறை
நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும்
நிலக் கம்பளம்
பொருத்தும்
வேலைகளில்
தன்னிகரற்றவர்!

எந்தப் பணியையும்
குறித்த நேரத்துள்
செய்து முடிப்பதில்
வல்லுனர்!

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
உண்மை தெரியும்!
பலன் புரியும்!

416 605 1990
416 605 1990

கால்வாய்கள், மலையூடு வழிகள் (Tunnels) மூலம் நீர்த் தேக்கங்களில் (reservoir) சேகரிக்கப்படுவதால் நீர் விரயம் குறைக்கப்பட்டு உபயோகம் அதிகரிக்கப்படுகிறது. விரயம் கட்டுப்படுத்தப்பட்டால் நாடு செழிப்பதற்குச் சொல்லவா வேண்டும். அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி 147 உலக நாடுகளிலே போதிய நீர்வளம் உள்ள நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தில் உள்ளது. பின்லாந்து முதல் இடம் பெறுகிறது. அதேசமயத்தில் நீர் விரயத்தைத் தவிர்த்து நீரைச் சிக்கனமாக உபயோகிப்பதில் கனடா 19 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. நீரினைச் சிக்கனமாக உபயோகிப்பதில் கனடாவும் சிறிது அக்கறை எடுப்பது தெரிகிறது. முதலில் மலசூட்டில் தொடங்கியுள்ளனர். சிக்கனமாக நீர் உபயோகிக்கும் கற்கூசு பாவித்தால் \$ 75 பணம் மீளக் கொடுப்பார்களாம். இப்படிப் பாவித்தால் 4 பேரைக் கொண்ட ஒரு வீட்டில் தினசரி 200 லீற்றர் நீர் சேகரிக்கப்படலாமாம்.

புறாணை சுல்தான் உலகில் மிகப் பெரிய பணக்காரரில் ஒருவர். உலகின் மிகப் பிரமாண்டமான வீடுகளில் முதலாவது இடத்தில் அவரது வீடு. இரண்டாவதே போப்பாண்டவருடையது. இந்த சுல்தானுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள விவசாயப் பண்ணை புறாணை தேசத்திலும் பார்க்கப் பெரிது என என்றோ வாசித்த ஞாபகம். அப்பண்ணையில் இருந்து பெறப்படும் இறைச்சி புறாணையின் இறைச்சித் தேவையை ஈடு செய்கிறதாம். நீர் வளம் இங்கே.

நான் சென்ற இராசியோ என்னவோ இந்த முறை ஆஸ்திரேலியாவிலும் சரித்திரங் காணாத வரட்சி. நகரங்களில் கூட தண்ணீரைக் கட்டுப்பாடுடன் உபயோகிக்குமாறு வேண்டுகல். கன்பரா தலைநகருக்கு அண்மையான பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ உறுதுணையாய் வீசிய காற்றின் வேகத்தில் தலைநகரையே பாதித்து பலரை வாழிடங்களிலிருந்து வெளியேறித் தற்காலிக வதிவிடங்களில் வசிக்க வைத்துள்ளதாம். கன்பராவில் இத்தகைய கொடிய தீ சரித்திர நிகழ்வு என்கிறார்கள்.

கங்காருகள் கூட காட்டை விட்டு வெளியேறி வீதிகளின் கரை ஓரம் உணவும், நீரும் தேடி வருவதால் மோட்டார் வண்டிகளுடன் மோதி விபத்துகளை ஏற்படுத்துகின்றனவாம். உணவில்லாமல் வாழலாம். நீரில்லாமல் முடியவே முடியாது. தெரியாமலா வள்ளுவன் கூறினான்: விண்ணன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்ளின் றுடற்றும் பசி.

குறள் - 13

இது ஒரு ஒசிப் பயணம்

மார்கூப்பியல் பூங்கா:

ஆஸ்திரேலியா புறப்படுமுன்னர் பெரிய கற்பனையுடன் தான் புறப்பட்டேன். இந்த மார்கூப்பியல்கள் எல்லாம் நம்ம ஊரிலே நாய் பூனை மாதிரி ஆளுக்குப் பின்னாலே ஓடி வரும் அல்லது முன்னாலே சகுனப் பிழையாக குறுக்கே போகும் என்றே கற்பனை செய்தேன். ஆனால் அங்கேயும் மனித இனத்தின் அடாத செய்கைகளால் அவற்றின் எண்ணிக்கை பெரும் அளவிலே குறைந்து விட சில விலங்குப் பூங்காக்களை அவைக்கென ஒதுக்கி வைத்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட விலங்குகள் எனப் பிரகடனமும் செய்துள்ளனர். சில காலங்களில் கங்காருவை மாத்திரம் வேட்டையாட விடுவார்கள். சில உணவகங்களிலே அவற்றின் கறிகள் விற்கிறார்கள். ஒரு சில காடுகளிலே அவை சுயாதீனமாகச் சஞ்சரிக்கின்றன என்பதை வீதிகளிலே வாகனங்களால் அடிபட்டு இறந்து கிடக்கும் உடல்களைக் கொண்டும் காண முடிகிறது. அவற்றினைப் பார்க்க ஒரு பூங்கா சென்றிருந்தேன். மார்கூப்பியல்கள் என்பவை குறைப் பிரசவம் நடத்தும் முலையூட்டிகள். ஆரம்ப விருத்தி நிலையில் உள்ள குட்டிகளை விசேட பைகளில் வளர்ப்பவை. ஆஸ்திரேலியாவில் மாத்திரம் உள்ள இந்த விலங்குகளிலே பல இனங்கள் உண்டு. என்னை வியப்பில் ஆழ்த்தும் இரண்டைப் பற்றி மாத்திரம் இங்கே கூறவுள்ளேன்.

முதலில் கங்காரு, மான் போன்ற சிறிய தலை, பெரிய உடல், சிறிய முன்கால்கள், பெரிய பின்கால்கள், நின்றால் ஆறடி உயரம். ஆனால் என்றும் குந்தியபடியே



தான் இருக்கும். உயரம் பாய்தல், நீளம் பாய்தலில் விற்பன்னன். பின்கால்களை ஊன்றியே பாயும். பாய்வது இருகால்கள். இருப்பது முக்காலியில். முன்றாவது காலாக

வால் உதவுகிறது. வால் பலம் வாய்ந்தது. வாலால் அடித்தால் காலால் அடித்ததிலும் பார்க்க தாக்கம் இருக்கும்.


விசித்திரத்தைக் கேளுங்கள்! இந்த ஆறடி பிரமாண்டத்திற்கு குட்டி போடப்படும் பொழுது, அக்குட்டி வெறுமனே ஒரு அங்குல நீளம் மாத்திரமே. அந்தத் தவ்வலை ஒரு பிண்டம் என்றுதான் கூறவேண்டும். கண், காது, பின்கால்கள் ஒன்றுமே விருத்தியுற்றிருக்க மாட்டாது. இந்தப் பிண்டம் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று தாயின் வயிற்றின் கீழ்ப் புறத்தில் உள்ள பையுட் சென்று அங்கேயுள்ள முலைக்காம்பினைச் சூப்பியபடி தங்கிக் கொள்கிறது. இது பையினை நோக்கி ஊர்வது ஆச்சரியமாயில்லை! இதனையே இயல்பூகம் (Instinct) என்கிறோம். ஏறக்குறைய ஆறு மாதங்கள் வரை இந்தப் பையை விட்டு அது வெளியேறுவதில்லை. பின்னர் இடையிடையே வெளியேறி உலவினாலும் கோழிக் குஞ்சுகள் தாயின் செட்டையுள்ளே ஓடி ஒளித்துக் கொள்ளுவதைப் போன்று பயம் ஏற்படின் அப் பையின் உள்ளே பாய்ந்து சென்று தங்கிக் கொள்ளும். எட்டு மாதத்தின் பின்னரே சுயாதீனமாகச் சஞ்சரிக்கும். ஆனால் குட்டி ஈன்ற ஒரு சில நாட்களில் பெண் கங்காரு அடுத்ததுக்குத் தயார். ஆண் இதற்காகவே காத்திருந்தது போலப் பிள்ளை வரம் கொடுத்து விடும். 'சரக்குக் கண்ட இடத்திலே பிள்ளை பெறுதல்' என்பார்களே அது கங்காருவுக்குச் சாலப் பொருந்தும். பையில் ஒன்று. வயிற்றில் ஒன்று வைத்திருந்தாலும் கூட முதலாவது குட்டி முற்றாகவே பையினை விட்டு வெளியேறும் வரை குட்டி ஈனுவதை பின்போட்டு விடும். இது அதற்கு இயற்கையாக அமைந்த வரப்பிரசாதம். அதற்குக் கணவனே கண்கண்ட தெய்வம். அதன் இன்பம் தான் தன் வாழ்வு.

சுமைதாங்கி கோலா:

அடுத்தது கோலா கரடி (Koala Bear): பெயரளவில் தான் இது கரடி. ஆனால் குருடி. அதாவது இதனைக் கண் திறந்தபடி பகலில் யாராவது கண்மீள்களானால் அதிருஷ்டம் செய்தவர்கள் ஆவீர்கள். இதனை இரவுக்குரிய பிராணி (nocturnal) என்பார்கள். பகல் முழுவதும் சஞ்சீவி மரத்தின் (Eucalyptus) கவர்களுக்கு இடையிலே உறங்கியபடி காணப்படும். சிலசமயம் கண்முழிப்பதே ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரம் மாற்றுவதற்காகவே தான். பார்க்க அழகான சாம்பல் நிற மேனியுடன் பொசு பொசுவென இருக்கும். தடவலாமே என ஆசையாய் இருக்கும். தடவலாம் பிரச்சனையே இல்லை. அது கும்பகர்ணன். சூடுகரணை இருப்பது போலத் தெரியாது. ஆனால் கிட்டப் போவது கொஞ்சம் கஷ்டம். காரணம் அதன் நெடி... சஞ்சீவி என்னை நாற்றமடிக்கும். இதன் பிரத்தியேக உணவு (மிகிதி 24ம் பக்கத்தில்)

tvī யில் பல புத்தம் புதிய நிகழ்ச்சிகள்

இலங்கை சமாதான பேச்சுவார்த்தை நிகழ்வுகளை உடனுக்குடன் செய்மதி மூலம் பெற்று ஒளிபரப்புகின்றது



தமிழகத்திலிருந்து பல புதிய பிரபல நிகழ்ச்சிகள்.

குஷ்பு வழங்கும் *Jackpot* போட்டி நிகழ்ச்சி பாண்பிரியா வழங்கும் 'தக திம் தா' அனாரதா மீரமின் 'அந்தாக்சாரி' யுக்சேதுவுடன் தர்பார் விசாலமனோகரனின் 'வானமே எல்லை' லியோனியின் பட்டிமன்றம் வாரம் 12 திரைப்படங்கள் மேலும் பல

நேயர்கள் தொலைபேசி மூலம் கலந்துகொள்ளும் நேரடி நிகழ்ச்சிகள்

- கலந்துரையாடல்
- சிறுவர் நிகழ்ச்சி
- நேயர் விருப்பம்
- தகவல் நிகழ்ச்சி

உங்கள் விட்டுக்கு வந்து இலவசமாக இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள அழையங்கள்

(416) 593-9300

fax: (416) 593-9353
web: www.tamilvision.tv
www.tviusa.net
e-mail: info@tamilvision.tv

காட்சிகளுடன் தரயக மற்றும் உலக செய்திகள் செய்தி ஆய்வுகள் மருத்துவ நிகழ்ச்சிகள் சமய நிகழ்ச்சிகள் கவிதை நிகழ்ச்சிகள் சமையல் நிகழ்ச்சிகள் ஐரோப்பிய நயார்ப்புகள்

பெருந்தொடர்கள்

- அலைகள்
- அம்பிகை
- அன்புள்ள சிநேகிதியே
- தாலி
- ஆனந்தம் காலனி

வாராந்த தொடர்கள்

- பூச்சரம்
- புஸ்பாஞ்சலி
- அம்மன்
- பேரைச் சொல்லவா?
- எங்க வீட்டுப்பெண்
- வித்யா
- திருவள்ளுவர்

tvī

TAMIL VISION INC.




பாபுவின் நிர்வாகத்தில்
'புவொன்று மாலையாகிறது...'




Fashion Florist

4400 Sheppard Ave, East. Unit 5, Scarborough, ON.


உங்கள் வீட்டு
மங்களகரமான
வைபவங்களுக்கான
மாலை வகைகள்
சாமிப்பட்டு வகைகள்,
அறுகம்புல்,



துளசி இலை,
மருது இலை,
ஊதுபத்தி, திருநீறு,
சந்தனம், குங்குமம்,
தலை நகைகள்
அனைத்துக்கும்



மற்றும்
வட்ட மணவறை, பூ மணவறை
வில்லு மணவறை, சதுர மணவறை
ஐங்கோண மணவறை, திருத்தொங்கல்,
தண்டிகை அனைத்தும் புதிய கை வண்ணம்!



எம். பாபு

(416) 754 8282

CITY OF TORONTO னின் அனுசரணையுடன்


கனடா தமிழீழச் சங்கம்
வழங்கும்

K.S. பாலச்சந்திரன்

P. Kayilasanathan

B.A (CEY) LLB (CEY)

BARRISTER & SOLICITOR



குற்றவியல்
வழக்குகள்,
அகதிநிலை
விசாரணைகள்,
மனிதாபிமான
விண்ணப்பங்கள்,
வீடு, வியாபார
ஸ்தாபனங்கள்
வாங்குதல் - விற்றல்,
குடும்ப வழக்குகள்,
வாகன விபத்து
நஷ்டஈடு கோருதல்.

பொ. கயிலாசநாதன்

கனடிய பாரிஸ்டர்

2401 Eglinton Av. East, Suite # 302
(Eglinton/Kennedy)
Scarborough, ON
M1R 2M5

Tel.: 416-752 9561

Fax: 416-752 7262

மென்மயான அவர்கள்

ஆனந்தி சசிதரன் மதிவாசன் செந்தில்தாநன் அனுஷா ஜெயவிங்கம் துடி ஞானப்பிரகாசம்
முனியன் எஸ். எஸ். அச்சுதன் முனியன் ரவி அச்சுதன் முனியன் முல்லையூர் பாஸ்கரன்
முனியன் பாஸ்கரன் K.S. பாலச்சந்திரன்

இடம்

Elaine Cinema, 2800 Eglinton Ave.E
(Between Mc Cowan & Danforth)

காலம்:**காட்சி நேரம்**

மார்ச் 28, 2003 வெள்ளிக்கிழமை

7:30, 10:30

மார்ச் 29, 2003 சனிக்கிழமை

1:30, 4:30, 7:30, 10:30

மார்ச் 30, 2003 ஞாயிற்றுக்கிழமை

1:30, 4:30, 7:30, 10:30

ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா

905

5
0
1
-
0
0
1
1

905

5
0
1
-
0
0
1
1

திருமணம், பதிவுத் திருமணம் மற்றும் அனைத்து இந்தமத கிரியைகள் சேவைக்கும், திருமணத்திற்குத் தேவையான அனைத்து தேவைகளுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளவும்

மண்டபம், முத்துமணவறை, மண்டப அலங்காரம், பூமாலை, சடைநாகம், தலைப்பாகை, தலைநகை, பூஜைப் பொருட்கள், சுத்த சைவ உணவு ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் பெற எங்களை நாடுங்கள்.

வாகன தரிப்பிட வசதியுடன் கூடிய மரீனா மண்டபம் உட்பட திருமண மண்டபங்களையும் நாங்களே ஒழுங்குசெய்து தருகின்றோம்.

இந்தமத குரு, திருமணப் பதிவு அதிகாரி

சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்

(Hindu Priest & Registrar of Marriages)

5556 Whistler Crescent, Mississauga, Ontario.

தொலைபேசி: 905-501-0011

INTERNATIONAL STUDENTS STUDY IN CANADA



Are you interested in sponsoring a student from Sri-Lanka?

With the complexities of business today, professionals must acquire technical, cultural, human, and conceptual skills. This is the philosophy behind our training offered to international students.



Programs popular with international students:

- Diploma in Enterprise Network Engineering
- Diploma in Software Engineering
- Certificate in Management - *University of Leicester*
- Diploma in Management - *University of Leicester*

வெளிநாடுகளில் உள்ள உங்கள் உறவினர், நண்பர்கள் கனடாவில் உயர்கல்வியைத் தொடர வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா?

ஆலோசனை பெற நாடுங்கள்:

Computek
INSTITUTE OF TECHNOLOGY



University of
Leicester

801 York Mills Road, Suite 200, North York, Ontario - M3B 1X7
Phone : 416 - 441 2900 Fax : 416 - 441 4140
Email : admissions@computek.edu web : www.computek.edu

“சிரிப்பதனால்.... மனிதன்
நீண்டகாலம் உயிர்
வாழ்கிறான்.”



வெகுவிசைவில் திரைக்கு வருகிறது

கலகலப்பு தீசனின்




“கலகலப்பு”

முழு நீள நகைச் சுவை சித்திரம்

இயக்கம்: S. மதிவாசன்

இசை:  M. பவதாரணி



- கள்ள வீடியோ கொப்பி சட்டத்திற்குப் பிழை
- கள்ளக் கமறா கொப்பி கண்ணுக்கு கூடாது

இது ஒரு ஓசிப் பயணம்

சஞ்சீவி இலைகளை. ஒன்று நாளொன்றுக்கு, தப்பு, தப்பு இரவு ஒன்றுக்கு ஐந்து இறாத்தல் சஞ்சீவி இலைகளை உண்ணுமாம். ஏனோ கனடாவுக்கும் கோலாவுக்கும் எட்டாப் பொருத்தம். கலிபோர்னியா விலங்குக் காட்சிச் சாலையிலிருந்து இரண்டு முறை இரு கோலாக்களை கடன் வாங்கி வந்தார்கள். சஞ்சீவி இலைகள் கூட அங்கிருந்து தினசரி வந்தது. ஆனால் இரண்டுமே இங்குள்ளோரைப் பார்ப்பதிலும் இறைவனை அடைவது நன்றென்று முடிய கண்ணைத் திறக்கவேயில்லை.

கோலாவுக்கு அதன் குட்டியின் சமை இல்லாவிட்டால் நிம்மதியாய் உறங்க முடியாது. ஈன்ற உடனேயே குட்டி இயல்புக்கத்தின் விளைவாக தவழ்ந்து தாயின் வயிற்றுப் புறத்தில் உள்ள பையினைச் சென்றடைந்து விடும். அங்கே அது குசாலாக ஆறு மாதம் வரை வாழும். அடுத்த ஆறு மாதமும் தாயின் முதுகிலே தான். ஒரு வருடம் முடிய தாய்க்கு விடுதலை என எண்ணுகிறீர்களா? அது தானே இல்லை! ஆண் வர்க்கம் தனது திறமையை நிலைநாட்ட வேண்டாமா? பெண் கோலாவுக்கு இப்போ புதிதாய் ஒன்று வயிற்றின் உள்ளே. பெண் ஒரு சமைதாங்கி தானே!

அங்கே பாதுகாக்கப்பட்ட, இங்கே பரதேசியாக எனக்கு அருகே உள்ள பறவையைத் தெரிகிறதா? என்ன கேள்வி இது. தீக்கோழியை எமக்குத் தெரியாதா? என்கிறீர்களா. அரைவாசி சரி. இது நீ (Rhea) எனப்படுகிறது. தீக்கோழிக்கு அண்ணன் முறை அதாவது இரண்டுமே பறவாத பறவைகள். அதற்கு ஒவ்வொரு காலிலும் இரண்டு விரல், இதற்கு மூன்று. அது தென்னாபிரிக்காவிலே, இது ஆஸ்திரேலியாவிலே! இவற்றின் இறைச்சி சுவையானது. எனவே மவுசு அதிகம். மலேசியாவிலே தீக்கோழிப் பண்ணைகள் உண்டு. தமிழகத்திலும் தொடங்கினார்கள். அவ்வளவு வெற்றியளிக்கவில்லை. இங்கே கனடாவிலும் கிச்சினர் (Kitchner) பகுதியிலே ஒரு சிலர் எழு பண்ணை தொடங்கினார்கள். முழுமையாக வளர்ந்தது ஒன்றின் எடை 90 கிலோ. வாயைப் பிளக்காதீர்கள். ஆரம்பத்தில் ஒரு சோடி \$ 60,000 வரை விலை போனதாம். ‘கீரைக் கடைக்கு எதிர்க்கடை’ நமது பழமொழிதான். ஆனால் இவர்களுக்கும் பொருந்தும். ஒன்று \$ 100 இற்கு விற்பதே கஷ்டம். எனவே, ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்ற விதத்தில் பண்ணையைப் பலர் கைவிட பறவைகள் வீதி உலா வரத் தொடங்கிவிட்டன. இதனால் போக்குவரத்துக்கு அபாயம் என்பதால் நவம்பர் மாதத்தில் மாததிரம் மூன்று பட்சிகளை சுட்டுப் புதைத்து விட்டதாக பொலிஸ் சொல்கிறது. ‘இவங்களா புதைப்பது, நல்ல கதை. கொண்டு போய் பங்கு போட்டிருப்பாங்கள்’ என்று நண்பர் திரு சொல்கிறார். யாரை நம்புவது?

நான் ஒரு வழக்கறிஞர் இல்லை

• ACCIDENT INJURIES

உங்களுக்கு குெரியுமா?



• CRIMINAL



வாகன விபத்தில் பாதிக்கப்பட்டீர்களா?
முதலில் வைக்குியசாலைக்கு செல்லுங்கள்

கிறிமினல் குற்றவாளியை
தீர்மானிக்கப்பட்டால் உங்கள்

- நிரந்தர வதிவிட உரிமை
- குடியுரிமை
- குடும்ப ஒன்றிணைவு பாதிக்கப்படும்



• DOG BITES



• SLIP & FALL



பின் இவரை அழையுங்கள்




கலகலப்பு தீசன்

S. K. THEESAN
எஸ்.கே.தீசன்

www.kalakalappu.net

416-490-9199

இந்த மாத சிறப்புச் செய்திகள்



வாகன வீதி விபத்துக்களா? விபத்துகள் யார் தவறாயினும் உங்கள் இன்சூரன்ஸ் இழப்பீடுகள் பெற ஒரு தடையாக இருப்பினும் விபத்தின் பின்னர் நீங்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாதவராகின் உங்கள் சம்பள இழப்பீடுகள், குழந்தைகள் மற்றும் வீட்டுப் பராமரிப்புச் செலவுகள், உங்கள் உரிமைகள், உங்கள் விண்ணப்பங்கள் எதுவாயினும் முதலில் நீங்கள் அழையுங்கள் -பீற்றர் ஜோசப் Accident traffic ticket specialist.

விபத்தின் பின்னர் உங்கள் அழைப்பை ஏற்று எங்களின் அனுபவமிக்க "சிறப்பு ஆலோசனைக் குழுவின்" உங்கள் இல்லம் வந்து இலவச ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.

Speeding, Stop sign, Red light, Careless driving, Unsafe lane change இவை போன்ற Traffic ticket பெற்று புள்ளிகளை இழந்து Insurance அதிகரிக்காத பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்தையும் சேமிப்புகள். சிலவேளைகளில் நீங்கள் வரவேண்டியதும் இல்லை. தேவையானது உங்கள் ரிக்கட் மட்டுமே. முதலில் அழையுங்கள் பீற்றர் ஜோசப்.

இவை மட்டுமா? உங்கள் அகதிக்கோரிக்கை இனிதே நிறைவு பெற, லான்ட் காலதாமதமானவை, ஸ்பான்சர், அப்பீல் போன்றவை எதுவானாலும் சிறந்த கனடிய சட்டத்தரணிகளின் இலவச ஆலோசனைக்கும் அவர்களின் தொடர்புகளுக்கும், நீங்கள் முதலில் அழைக்க வேண்டிய குடிவரவு ஆலோசகரும், மொழிபெயர்ப்பாளரும் பீற்றர் ஜோசப். 416-757-7707

"பல ஆண்டுகள் வெற்றியின் அனுபவங்கள்"

றிச்மன்ட்ஹில் இந்து ஆலயம்

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என அழைக்கப்பெறும் றிச்மன்ட்ஹில் ஆலயம் திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிமை வரையும் காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் காலை எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். இரவு 9:30 மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883 9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்


ஸ்காபரோ கென்னடி வீதியில் 3025ம் இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10 இல் (பிஞ்சு வீதிக்கும் மக்கிக்கல் வீதிக்கும் இடையில், சன் பிளவர் பேணிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்) ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப் பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப் பூஜையின் பின்னர் சுவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 416 291 8500 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

மிஸிலாகா ஜெயதூர்க்கா தேவஸ்தானம்

மிஸிலாகா ஜெயதூர்க்கா ஆலயம் மிஸிலாகாவில் 1808 Drew Road இல் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரி வழமையான வழிபாடுகளும், வெள்ளிக்கிழமைகளில் விசேட பூஜை ஆராதனைகளும் இடம்பெறுகின்றன. ஸ்ரீபஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் அவர்கள் ஆலயத்தின் பிரதம குருக்களாக அமைந்து நித்திய நைமித்திய பூஜைகளையும் உற்சவங்களையும் சிறப்பாக நடத்தி வருகின்றார். ஆலயத்துடன் இணைந்ததாக புதிய திருமண மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு 905 612 1856



Affiliate Realty Inc.



வீடு வாங்குதல்
வீடு விற்கல்

அடமான ஒழுங்குகள் பற்றிய
ஆலோசனைகள்

வாடகைப் பணத்தின் ஒரு பகுதியை
உங்களுக்கெனச் சேமித்தீர்வீர்!

அழையுங்கள்:

திரவி. முருகேசு

Business: 416-281-4900

Residence: 416-298-8643

Pager: 416-281-4900

Thiravie Murugesu B.A. (Ceylon)

Sales Representative.

11721 Sheppard Ave. East,
Toronto, ON.
M1B 1G3

The Children's Education Trust of Canada



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேர்ப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற
சிவா கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathipillai

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

Dr. Nirmala SIVA
Dr. Chelliah YOGESWARAN
&
Associates

DENTAL OFFICE

ஸ்காபரோ McNicoll & Middlefield சந்திப்பில்
மார்க்கம் நகர மக்களுக்கும் வசதியாக
அமைந்துள்ள பல் வைத்திய நிலையம்

Dr. Nirmala Siva
Dr Chelliah Yogeswaran

Associate
Dr. Ashok Babu Raamya

3300 McNicoll Avenue, Suite: 202
(McNicoll & Middlefield)
Scarborough, ON. M1V 5J6

Tel: 416 299 1868



Goreway Dental Centre

மோல்ரன் மிஸிஸாகாவில் Goreway & Derry சந்திப்பில்
பிறாம்ரன், றெக்ஸ்டேல், எற்றோபிக்கோ, டவுண்ஸ்வியு
நகரங்களுக்கு வசதியாகவுள்ள பல் வைத்திய நிலையம்.

7125 Goreway Drive, Suite: 206
(Goreway & Derry)
Mississauga (Malton), ON. L4T 4H3

Tel: 905 673 7874

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. ILLANGO & ASSOCIATES

Dr. M. ILLANGO

B.D.S. Dip. Orth. (Oslo), General Practitioner Mainly Orthodontics
பற்களை ஒழுங்குபடுத்தும் பல் வைத்தியர்

Dr. SABAPATHY RAVEENDRAN

B.D.S, M.S, F.D.S.R.C.S(Eng.), General Practitioner

Dr. ALI ADIBFAR

D.D.S, M.D, F.R.C.D(C) , Plastic Surgeon

Dr. MEHRAN MOJGANI

D.D.S, Dip. Perio, Gum Specialist பல்முரசு வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO


B.D.S. குடும்ப பல் வைத்தியர்

Dr. FELOMINA NOLASCO

D.D.S. குடும்ப பல் வைத்தியர்


Dr. PADMAJA KONGARA

B.D.S. குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE

3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004




MISSISSAUGA OFFICE

3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஓம்

ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சீவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்


416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

ஸ்ரீசக்தி நகை மாளிகை

நகை மாளிகைகளில்
முதல் மாளிகை



416 755 0559

Sri Sakthi Nakai Malikai

1247 Ellesmere Road, Scarborough, ON